



இலங்கை நிதி ஆணைக்குழு

ஆண்டறிக்கை

2015

காரியாலயம்
04. வஜர மாவத
கொழும்பு 04
ழீலங்கா

தொ.இ : +94 11 2556834
தொலை நகல்:+94 11 2556836/7, 4512758
மின் அஞ்சல் : fincom@slt.net.lk
வெப்தளம் : www.fincom.gov.lk

தொலைநோக்கு

“அனைத்து மாகாணங்களிலும் சமமான மற்றும் சமத்துவமான சமூக பொருளாதார அபிவிருத்தி”

பணிக்கூற்று

சம நிலையான பிராந்திய அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாகாணத்திற்குள்ளும் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை நியாயமான மற்றும் சமத்துவமான முறையில் குறிப்பதற்கு பொருத்தமான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தல், கொள்கை, வழிகாட்டல்களை உருவாக்குதல், திட்டமிடல், மற்றும் திட்டமிடல் உதவிகளை பெற்றுக் கொடுத்தல், வழங்களை பகிரந்தளித்தல், அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தலம் மீளாய்வு செய்தலும். தேசிய மற்றும் மாகாண முகவராண்மைகளை ஒருங்கிணைத்தல்.

முதன்மை விடயங்கள்

- மாகாணங்களுக்கான நிதி வளங்களை ஒதுக்குதல் மற்றும் பகிரந்தளிப்பது தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அறிவிப்புச் செய்தலை உறுதி செய்தல்.
- மாகாணங்களுக்கிடையில் வளங்கள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்தல்.
- பிரதேச ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, மனிதவள அபிவிருத்தியை ஊக்குவித்தல்.
- மாகாண சபைகளினால் வளங்கள் வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
- மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் வருமான உருவாக்கத்தை அதிகரித்தல்.
- மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மட்டத்தில் நிறுவாக ரீதியான அபிவிருத்தியை உறுதி செய்தல்.
- மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறனான ஒருங்கிணைப்பை உருவாக்குதல்.
- அரசு, தனியார் கூட்டுத் தொழில் முயற்சிகள் மூலம் தொழில் முயற்சியான்மையை ஊக்குவித்தல்.
- அரசு நிதி ஆணைக்குழுவின் மனிதவள மற்றும் நிறுவன இயலளவை கட்டியெழுப்புதல்.

நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் - 2015

திரு. ஆரியரத்ன ஹேவகே

தலைவர் - (2015 நவம்பர் 17ஆம் திகதி வரை)

திரு. யூ.எச். பலிகக்கார

தலைவர் - (2015 நவம்பர் 18ஆம் திகதியிலிருந்து)

திரு. அர்ஜன் மஹேந்திரன்

பதவிவழி உறுப்பினர்

கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க

பதவிவழி உறுப்பினர்

திரு. எம்.என். ஜுனைட்

உறுப்பினர் (2015 நவம்பர் 17ஆம் திகதி வரை)

திரு. எஸ் அமிர்தலிங்கம்

உறுப்பினர் (2015 நவம்பர் 17ஆம் திகதி வரை)

திரு. வி. கனகசபாபதி

உறுப்பினர் (2015 நவம்பர் 18ஆம் திகதியிலிருந்து)

பேராசிரியர் எச்.எம். ஸபருள்ளா

உறுப்பினர் (2015 நவம்பர் 18ஆம் திகதியிலிருந்து)

செயலாளர்

திரு. டப்லியூ.எச். முனசிங்க

சிரேஷ்ட அதிகாரிகள்

திரு. பீ. சுமனபால	- சிரேஷ்ட பணிப்பாளர்
திரு. ஏ.டி.எம்.யூ.பி. தென்னகோன்	- பணிப்பாளர்
செல்வி. யூ.பீ. விஜயதேவி	- பிரதிப் பணிப்பாளர்
திரு. எம்.எல்.ஏ. சந்திரதாஸ்	- பிரதிப் பணிப்பாளர் (பதில்)
செல்வி. டி.பீ.எல்.ஈ.என். குனசேகர	- உதவிப் பணிப்பாளர்
திரு. பீ.ஆர்.என். சுஜீவா	- உதவிப் பணிப்பாளர்
திருமதி. டி. அபேசேகர	- உதவிப் பணிப்பாளர்

உள்ளடக்கம்

அத்தியாயம் 1		
இலங்கைப் பொருளாதாரம் பற்றிய ஒரு நோக்கு		15
அத்தியாயம் 2		
நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள்		19
2.1	தேசிய மட்டத்திலான மற்றும் மாகாண மட்டத்திலான அரசியல் தலைமைகள் மற்றும் சிரேஷ்ட - அரச ஊழியர்களுக்கான செயலளமர்வு.	20
2.2	அரச நிதி ஆணைக்குழுவின்கான புதிய காரியாலய கட்டிடம் நிர்மாணித்தல்.	22
2.3	மாவட்ட மட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கான குத்திரம்.	22
2.4	சீன குன்மின் மாநகர சபையின் நிதிப் பணியகத்தின் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ சுற்றுலா.	23
2.5	ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களின் நியமனம்.	23
2.6	முதன்மை விடயங்களாக அடையாளம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.	23
அத்தியாயம் 3		
நல்லாட்சி மற்றும் சட்டதிட்டங்களுக்கு இணங்கிச் செயற்படல்.		30
3.1	அறிமுகம்	31
3.2	மாகாண சபைகள் முறைமையில் நல்லாட்சி.	31
3.3	சட்டங்கள் மற்றும் நியதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்படல்.	32
3.4	ஆணைக்குழு கூட்டங்கள் - 2015	33
அத்தியாயம் 4		
மாகாணங்களுக்கு நிதியினை பகிர்ந்தளித்தல் மற்றும் செலவுகள்		34
4.1	மூலதன நிதி.	35
4.2	மீண்டெழும் செலவின நிதி.	38
அத்தியாயம் 5		
மாகாண வருமானம்		40
5.1	பகிர்வு செய்யப்பட்ட மூலங்கள் மூலம் திரட்டப்பட்ட வருமானம்.	41

அத்தியாயம் 6

மாகாண மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் காணப்படும் சமூக பொருளாதார காரணிகளில் காணப்படும் வேறுபாடுகள். 44

6.1	மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான மாகாணங்களின் பங்கு.	45
6.2	வறுமை	46
6.3	வருமானப் பங்கீடு	47
6.4	குடும்ப செலவின பங்கு.	48
6.5	கல்வி	49
6.6	சுகாதாரம்	53
6.7	பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பு	55
6.8	நீர் மற்றும் கழிவுகற்றல்	56

அத்தியாயம் 7

மாகாண கணக்காய்வு அறிக்கை – 2014 58

அத்தியாயம் 8

நிதி ஆணைக்குழுவின் மனித வளம் 63

அத்தியாயம் 9

நிதி ஆணைக்குழுவின் நிதி தொடர்பான விடயம் 67

அத்தியாயம் 10

முன்னுள்ள சவால்கள் 70

அத்தியாயம் 11

எதிர்கால செயற்பாடுகள் 73

பின் இணைப்புகள்

76

அட்டவணைகள்

அட்டவணை - 1.	தேசிய கணக்குகள் மற்றும் சில தெரிவு செய்யப்பட்ட குறிக்காட்டிகள்.	18
அட்டவணை - 2.	சூத்திரத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ள காரணிகள் மற்றும் மாறிகள்.	24
அட்டவணை - 3.	2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆணைக்குழு கூட்டங்கள்.	33
அட்டவணை - 4.	மூலதன நிதி பகிர்வு - 2016	37
அட்டவணை - 5.	மொத்த திட்டக் கொடை பகிர்வு - 2016	38
அட்டவணை - 6.	அரசாங்க வருமானத்தில் இருந்து மாற்றப்பட்ட நிதியின் வீதம்.	41
அட்டவணை - 7.	துறைவாரியாக மாகாண உள்நாட்டு உற்பத்தி.	46
அட்டவணை - 8.	மாகாண அடிப்படையில் சராசரி குடும்பம்.	49
அட்டவணை - 9.	மாவட்ட மட்டத்தில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் கல்வி மட்டம் - 2013	52
அட்டவணை - 10.	மாகாண மட்டத்தில் நிறைகுறைவான பிறப்பு மற்றும் பாரம் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை - 2015.	53
அட்டவணை - 11.	மாகாண மட்டத்தில் குறிப்பிடும்படியான நோய்களின் பரம்பல் வீதம்.	54
அட்டவணை - 12.	நிதி ஆணைக்குழுவிற்கு அனுமதிக்கப்பட்ட பதவி அணி.	65
அட்டவணை - 13.	செயற்பாட்டு ஆளணியின் கல்வித் தகைமைகள்.	65
அட்டவணை - 14.	வெளிநாட்டு பயிற்சி நெறிகளில் பங்குபற்றியவர்களின் விபரம்.	66
அட்டவணை - 15.	உள்ளூர் பயிற்சி நெறிகளில் பங்குபற்றியோர் விபரம்.	66
அட்டவணை - 16.	நிதி ஒதுக்கங்கள், செலவினம் மற்றும் நிதி செயலாற்றுகை - 2015	68
அட்டவணை - 17.	முன்னைய கணக்கு நடவடிக்கைகள்.	69

வரைபுகள்

வரைபு – 1.	நிதி மூலங்களின் ஒதுக்கீடு.	35
வரைபு – 2.	மாகாணங்களின் மூலதனச் செலவு விபரம் 2010 – 2015	37
வரைபு – 3.	மாகாணங்களின் மீண்டெழும் செலவு விபரம் 2010-2015	39
வரைபு – 4.	அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட மூலங்களில் ஆன வருமானம் சேகரிப்பு 2007-2015.	42
வரைபு – 5.	அரசாங்க வருமானத்தில் இருந்து மாற்றப்பட்டது 2011-2015.	42
வரைபு – 6.	தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சேகரிக்கப்பட்ட வருமானம் 2010-2015.	43
வரைபு – 7.	மாகாணங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்கு சதவீதத்தில் 2004-2014.	45
வரைபு – 8.	மாவட்ட மட்டத்திலான தலைக்குரிய வறுமை வீதம் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் சதவீதம் - 2013.	47
வரைபு – 9.	மிகவும் வரியவர்கள் மற்றும் அதிஉயர் வருமானம் பெறும் குழுக்களால் உழைக்கப்பட்ட வருமானத்தின் சதவீதம் - 2013.	48
வரைபு – 10.	மாகாண மட்டத்தில் பால் அடிப்படையில் பாடசாலை மாணவர்களின் கல்வியை தொடரல் விகிதாசாரம்-2014.	50
வரைபு – 11.	மாவட்ட மட்டத்தில் கனணி அறிவு 2014 – 2015.	51
வரைபு – 12.	மாவட்ட மட்டத்தில் உரிய சுகாதார உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்ட பிறப்புக்களின் விகிதாசாரம் 2013.	54
வரைபு – 13.	மாகாண பாதைகளின் விபரம் - 2014.	55
வரைபு – 14.	மாகாண அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் - 2014.	56
வரைபு – 15.	சுத்தமான குடிநீர் வசதி மாவட்டத்தில் - 2013.	57
வரைபு – 16.	மலசல கூடங்களின் வசதி மாவட்டத்தில் - 2013.	57
வரைபு – 17.	நிதி ஆணைக்குழுவின் நிறுவக வரைபு.	64
வரைபு – 18.	நிதி ஆணைக்குழுவின் ஆளணி.	65

தலைவரின் கூற்று

இலங்கை நிதி ஆணைக்குழுவின் சார்பில் அதன் ஏழாவது வருடாந்த அறிக்கையை சமர்ப்பிப்பதில் பெறும் மகிழ்ச்சியடைகின்றேன். இவ் அறிக்கையானது 2015ஆம் ஆண்டில் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அடையப்பட்ட இலக்குகளையும் மீளாய்வு செய்கின்றது.

நிதி ஆணைக்குழுவுக்கான புதிய தலைமைக் கட்டடம் நிர்மாணிப்பதற்கான திட்டமானது அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை 28 வருட நிதி ஆணைக்குழுவின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

இது நிலைமாறான மாற்றங்கள் மற்றும் ஒரு மகிழ்ச்சிகரமான எதிர்காலத்திற்கான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு காலமாகும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் வழுவூட்டப்படல் வேண்டும் என்ற அவசியத்தை அங்கீகரிக்கின்ற ஒரு காலத்தில் இலங்கை நிதி ஆணைக்குழுவில் இணைந்துகொள்ளக் கிடைக்கப் பெற்றமையை இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு பெருமையாகவும் கருதுகின்றேன். மிகவும் சவால்களுக்கு மத்தியில் அதன் பணிக்கூற்றை செயற்படுத்தல், மிகவும் கண்காணிப்போடு எதிர்காலத்தை நோக்கி புதிதாய் மெருகூட்டப்பட்ட ஆளுமையானது, மாகாண நிர்வாகம், சமூகம் மற்றும் நம் அனைத்து இலங்கையர்களினதும் வாழ்வாதாரம், என்பவற்றிற்கு ஆதரவு அளிப்பதனுடாக இலங்கை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெறுமதி சேர்ப்போம் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

எமது பிரதான இலக்கான “பிராந்திய ஏற்றத்தாழ்வை குறைத்தல்” என்ற விடயத்தில் மிகவும் கடப்பாடோடு காணப்படுவதோடு இலங்கையை ஒரு சுபீட்சமான தேசமாக கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்படுவதில் உறுதியாய் உள்ளது. மக்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் தரமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் சிறப்பாக வளங்களை ஒதுக்கீடு செய்வது என்பது நிதி ஆணைக்குழுவுக்குரிய பாரிய சவால் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மக்களின் வாழ்க்கையை மெருகூட்டுவதற்காக பெறுமதி சேர்க்கும் வகையில் சிறப்பான நிர்வாக செயற்பாடுகளை இலக்குப்படுத்தி அடையக்கூடிய மற்றும் வெளிப்படையான பிரதான செயலாற்றுகை அளவீட்டு காரணிகளுடன் கூடிய முழுமையான பெருநிறுவன திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

நான் தற்போதுள்ள சபையின் அர்ப்பணிப்பினை அங்கீகரிப்பதோடு அவர்களின் பங்களிப்பானது ஆணைக்குழுவினை மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் பிரதான பங்குதாரராக தொடர்ந்து வகி பாகமேற்று செயற்படுவதற்குரிய உபாய வழிகாட்டல்களை வழங்குகின்றது. நான் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான செயலாற்றுகையை வரவேற்கின்றேன்.

நிதி ஆணைக்குழுவின் சார்பில், அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் மற்றும் அரசியல் அமைப்பு பேரவைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இறுதியாக, தற்போதுள்ள மற்றும் முன்னைய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஆணைக்குழுவினை சிறப்பாக வழிநடாத்துவதற்கு வழங்கிய ஆதரவுகளுக்காக நன்றி செலுத்துவதற்கான சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்வதோடு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



திரு. யூ.எச். பலிகக்கார
தலைவர் - நிதி ஆணைக்குழு
ஆகஸ்ட் - 2016

செயலாளரின் மீளாய்வு

நிதி ஆணைக்குழுவின் வகி பாகம், மற்றும் செயற்பாடுகளானது நாட்டில் நிலைபேறான சமமான பிராந்திய அபிவிருத்தியை அடைந்துகொள்வதை நோக்காகக் கொண்டதாகும். நாட்டின் அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் 42ஆம் இலக்க 1987ஆம் மாகாண சபைகள் கட்டளைச் சட்டம் என்பன நிதி ஆணைக்குழு, மற்றும் மாகாண சபைகளின் உருவாக்கத்திற்கு அத்திவாரம் இட்டது எனலாம். நிதி ஆணைக்குழுவிற்கு அரசியல் அமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள கடப்பாட்டின் அடிப்படையில் அது மாகாணங்களுக்கிடையில் மற்றும் துறைகளுக்கிடையில் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் மற்றும் பகிர்ந்தளிப்பதற்காக மாகாணங்களின் தேவைகள் மற்றும் அவசியங்களை கண்டறிவது ஒரு முன் நிபந்தனையாகும்.

நிதி ஆணைக்குழுவானது அதற்கு அரசியல் அமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலின் அடிப்படையில் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலான அபிவிருத்தி செயன்முறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பத்திலிருந்தே ஈடுபட்டு வருகின்றது. உதாரணமாக “நாட்டில் சமமான பிராந்திய அபிவிருத்தி” என்ற இலக்கைக் குறிப்பிடலாம். மரபு ரீதியான உள்ளீடு வெளியீட்டு அடிப்படையான அனுகுமுறைக்கு மாற்றமாக அனைத்து மாகாணங்களிலும் வெளியீட்டு அடிப்படையிலான முகாமைத்துவ அனுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு முக்கியமான விடயமாகும்.

2015ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையானது நிதி ஆணைக்குழுவின் 2015 ஜனவரியிலிருந்து 2015 டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கான செயற்பாடுகளை விளக்குகின்றது. இது நிதி ஆணைக்குழுவின் பிரதான வெற்றிகளான வள ஒதுக்கீடு, நிதி மாற்றீடு, மற்றும் மாகாண சபைகளின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

நான் இந்த சந்தர்ப்பத்தில் நிதி ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் இவ் ஆண்டறிக்கையை தயாரிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தமது பொறுப்புக்களை செவ்வனே மேற்கொண்டமைக்கு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ்.ஏ. கருணாரத்ன அவர்களுக்கு இவ் ஆண்டறிக்கையை தயாரிப்பதற்கு உதவியமைக்காக விஷேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



திரு. டபிள்யூ.எச். முனசிங்க
செயலாளர்
நிதி ஆணைக்குழு
ஆகஸ்ட் - 2016

நிதி ஆணைக்குழு

நிதி ஆணைக்குழுவானது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் நாட்டில் சமமான பிராந்திய அபிவிருத்தியை பேணுதல் மற்றும் மாகாணங்களின் அபிவிருத்திக்கு அவசியமான நிதியினை மத்திய அரசில் இருந்து மாகாண சபைகளுக்கு மாற்றல் செய்வதாகும்.

அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தத்தில் உறுப்புறை 154(ஆர்) 3, 4 மற்றும் 5ஆம் கீழ் நிதி ஆணைக்குழுவின் கடமைகளும் பொறுப்புக்களும் பின்வருமாறு,

1. அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மீதும் ஆலோசனையோடும் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் இருந்து மாகாணங்களின் தேவைகளை ஈடுசெய்வதற்கு போதுமான நிதியைப் பெற்றுக் கொடுத்தல்.
2. அரசியல் அமைப்பின் உறுப்புறை 154(ஆர்) 4 அமைவாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தல்.

அ) அரசாங்கத்தினால் மாகாணங்களின் தேவைகளுக்காக ஆண்டுதோறும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் மாகாணங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். எனவும் மற்றும்,

ஆ) ஜனாதிபதியினால் மாகாண நிதி தொடர்பாக ஆணைக்குழுவுக்கு ஆற்றப்படுத்தப்படும் ஏனைய விடயங்கள்.

இ) நாட்டில் சமமான பிராந்திய அபிவிருத்தியை அமைத்துக்கொள்வதை நோக்காகக் கொண்டு அவசியமான கொள்கைகளை ஆணைக்குழுவானது பின்வரும் விடயங்களையும் கருத்திற் கொண்டு அதாவது ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகை, தனிநபர் வருமானம், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதற்கு அவசியமான முற்போக்கான தேவை, ஒவ்வொரு மாகாணத்தினதும் தலாவருமானங்களிற்கு இடையில் காணப்படும் சமத்துவமற்ற தன்மையை குறைப்பதற்கு அவசியமான முன்யோசனைத் தேவை.

அரசியல் அமைப்பின் உறுப்புறை 154 ஆர் (7) கீழ் நிதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒவ்வொரு விடயத்தினையும் மற்றும் ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பார்.

அரசியல் அமைப்பின் கட்டளைக்கு அமைவாக, நிதி ஆணைக்குழுவானது பிராந்திய அபிவிருத்தி தொடர்பாக பின்வரும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவுள்ளது.

- மாகாண சபைகள் அதன் வருடாந்த மூலதன மற்றும் மீண்டெழும் தேவைப்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை மாகாணங்களுக்கு வழங்குதல்.
- மாகாணங்களின் மூலதன மற்றும் மீண்டெழும் செலவுகளின் தேவையினை மதிப்பீடு செய்து மாகாணங்களுக்கு வருடாந்தம் மொத்தமாக அவசியமான தொகையை திரைசேரிக்கு பரிந்துரைத்தல்.
- மாகாணங்களின் வருடாந்த அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களையும் மற்றும் சுற்றுநிருபங்களையும் வெளியிடுதல்.
- மாகாண அபிவிருத்தி திட்டத்தினை மீளாய்வு செய்து சாத்தியத்தன்மை, கொள்கை இனக்கப்பாடு, பிராந்திய சாத்தியத்தன்மை, மற்றும் ஒப்பீட்டு நயம் போன்றவற்றின் அடிப்படையில் அமுல்படுத்துவதற்கான அனுமதியை வழங்குதல்.

- மாகாணங்களுக்கிடையில் எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நிதியினை பகிர்நதளிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தல் மற்றும் அபிவிருத்தியில் காணப்படும் பிராந்தியத்திற்குள் மற்றும் பிராந்தியங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை குறைப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல்.
- மாகாணங்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்தல், அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மீளாய்வு செய்தல் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குதல்.
- உப பிராந்திய மட்டத்திலான நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்தும் வகையில் உயர்ந்தபட்ச பதவி ஆளணியினரின் அவசியத்தை மதிப்பீடு செய்வதற்காக உரிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல்.
- தேசிய மற்றும் துறைவாரியான கொள்கைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பில் மத்திய அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் உரிய ஒருங்கிணைப்பிற்கான வசதியளிப்புக்களைச் செய்து வேலைகளின் இரட்டைத் தன்மை, மற்றும் கொள்கை முரண்பாடுகளையும் குறைத்தல்.
- அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட மூலகங்களின் மூலமாக மாகாண சபைகளின் வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் அரசாங்க நிதி மீது தங்கியிருக்கும் தன்மையைக் குறைத்தல்.
- மூலதன செலவு கருத்திட்டங்களின் மீதான செலவுகளை ஈடுசெய்துகொள்வதற்கு மாற்று நிதி முறைமைகளை தேடிக்கொள்வதற்கு மாகாண சபைகளை வழிநடாத்தல்.
- மாகாண அதிகாரங்கள் விஷேடமாக பெறுகை நடவடிக்கைகளின் போது அரசாங்க நிதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பொறுப்புக் கூறும் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்பவற்றை பின்பற்றுவதற்கு மாகாண சபைகளை வழிநடாத்துதல்.
- உப பிராந்திய மட்டத்தில் அபிவிருத்திக்கு அவசியமான கொள்கைகள் மற்றும் உபாயங்களை உருவாக்குவதற்கு வசதியளிக்கும் வகையில் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

அரசியல் சாசனத்திற்கான பத்தொன்பதாவது திருத்தமூலம் மற்றும் அரசியலமைப்பு சபையின் உருவாக்கமும்

அரசியல் அமைப்பு சபையானது நாட்டின் அரசியல் யாப்பிற்கு கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 2015ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரால் கையொப்பமிடப்பட்டது.

அரசியல் அமைப்பு சபை உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் சுயாதீனமான ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தல் என்பனவாகும். அதன் அடிப்படையில் அரசியல் அமைப்பு சபையானது சுயாதீனமான ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் தொடர்பிலான தனது சிபாரிசுகளை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.

சுயாதீனமான ஆணைக்குழுக்கள் பின்வருமாறு:

- i. தேர்தல் ஆணைக்குழு
- ii. அரச சேவைகள் ஆணைக்குழு
- iii. தேசிய பொலிஸ் ஆணைக்குழு
- iv. கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு
- v. தேசிய பெறுகைகள் ஆணைக்குழு
- vi. மனித உரிமைகள் ஆணைக்குழு
- vii. இலஞ்ச மற்றும் ஊழல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு
- viii. நிதி ஆணைக்குழு
- ix. எல்லை நிர்ணய ஆணைக்குழு

அரசியலமைப்பு சபையானது 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதோடு அது பின்வருமாறு நியமிக்கப்படும்.

- அ. பிரதம மந்திரி
- ஆ. சபாநாயகர்
- இ. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
- ஈ. ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்
- உ. பிரதம மந்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படல்.
- ஊ. பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தோடு முன்மொழியப்படும் பாராளுமன்ற உறுப்பினர். இவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். ஆனால் இவர் பிரதம மந்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழுவின் பாராளுமன்ற உறுப்பினராக அல்லாமல் வேறு ஓர் கட்சியின் அல்லது சுயாதீனக் குழுவின் பாராளுமன்ற உறுப்பினராக காணப்படல் வேண்டும்.
- எ. தொழில் ரீதியாக அல்லது பொது வாழ்க்கையில் புகழ்பெற்ற மூன்று சிறந்த தனிநபர்கள்.

அத்தியாயம் 1

இலங்கைப் பொருளாதாரம்
பற்றிய ஒரு நோக்கு

இலங்கையானது, உலக வங்கியின் வகைப்படுத்தலுக்கு அமைய ஒரு கீழ் நடுத்தர வருமான நாடாகும்.

2015ஆம் ஆண்டில் நாட்டின் தலா வருமானம் ஐ.அ.டொ. 3,924 ஆகும். இது இலங்கை ரூபாவில் ரூபா 533,398 இற்கு சமனானதாகும். 2015ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியானது சந்தை விலைகளில் ரூபா 11,183 பில்லியன்களாகும். கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாடானது சராசரியாக ஐந்து சத வீதத்திற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியினை பேணியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொகுப்பினை கருத்திற்கொள்ளும் போது 56 சத வீதம் சேவைத்துறையினால் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துறை மற்றும் கைத்தொழில் துறையின் பங்களிப்பானது முறையே 8 சத வீதம் மற்றும் 26 சத வீதங்களாகும். அதேவேலை மேல் மாகாணமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43 சத வீதத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளது.

2015ஆம் ஆண்டில் மொத்த முதலீடுகள் 32 சத வீதமாக காணப்பட்டதோடு உள்நாட்டுச் சேமிப்புக்கள் மொத்த தேசிய உற்பத்தியில் 24 சத வீதமாகக் காணப்பட்ட அதே வேலை தேசிய சேமிப்புக்கள் 29 சத வீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. சேமிப்புக்கள் முதலீட்டுக்கிடையிலான இடைவெளி அல்லது வளங்களின் இடைவெளியானது 8 சத வீதமாகக் காணப்பட்டது. இது நாட்டின் முதலீட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவைப்படும் வெளிநாட்டு வளங்களின் அளவைக் காட்டுகின்றது.

இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகமானது 2015ஆம் ஆண்டில் ஐ.அ.டொ. 8 பில்லியன் பாதக நிலுவையைக் காட்டியது. வர்த்தக நிலுவைகளானது, ஏற்றுமதி விலைகள் மற்றும் இறக்குமதி விலைகளில் ஏற்பட்ட சிறிய ஏற்றத்தாழ்வுகளைக் காட்டி நிற்கின்றபோது அது 2.2 சத வீத புள்ளிகளினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருமானத்தின் பெறுமதியானது ஐ.அ.டொ. 10.5 பில்லியன்களாகும். இதில் 74 சத வீதம் கைத்தொழில் ஏற்றுமதிகளாகும். பிரதானமாக பிடவைகள் மற்றும் தைத்த ஆடைகளாகும். 2015ஆம் ஆண்டின் இறக்குமதிச் செலவுகள் ஐ.அ.டொ. 18.9 பில்லியன்களாகக் காணப்பட்டது. இதில் 20 சத வீதம் நுகர்வுப் பொருள் இறக்குமதிகளாகும். முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதியானது 21 சத வீதமாகும்.

2015ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கு மீதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சத வீதமாகும். இதற்கு காரணம் வெளிநாடுகளில் சேவை செய்யும் இலங்கைப் பிரஜைகளினால் நிலையக தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட மாற்றங்களினால் ஏற்பட்டதோடு, இது பாதகமான வர்த்தக மீதியினை ஈடுசெய்து திருப்திகரமான ஒரு நடைமுறைக் கணக்கு மீதியைப் பேண உதவியுள்ளது. சென்மதி நிலுவையில் காணப்படும் பற்றாக்குறையானது பிரதானமாக குறுகிய கால மற்றும் நீண்டகால வெளிநாட்டுக் கடன்களைக் கொண்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு நிதியீட்டம் செய்யப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு நாட்டின் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.4 சத வீதமாகும். இவ் உயர் பற்றாக்குறையானது அதி உயர் மீண்டெழும் செலவுகள் மற்றும் குறைவான வருமானத் திரும்பல் காரணமாக ஏற்பட்டதாகும். மீண்டெழும் செலவினமானது அரசாங்கத்தின் மொத்த செலவினத்தில் 75 சத வீதமாக காணப்படுகின்றது. அதேவேலை மாகாண மட்டத்தில் மீண்டெழும் செலவினத்தில் பெரும்பகுதியானது பொதுத்துறை ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்காக செலவிடப்படுகின்றது. இக்கட்டமைப்பு ரீதியான பலவீனமானது மூலதனச் செலவினத்திற்கான வரையறையை ஏற்படுத்தி நாட்டின் அபிவிருத்தியில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மொத்த செலவினத்தில் மூலதனச் செலவினமானது அல்லது பொதுத்துறை முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சத வீதமாகும். இது பிரதானமாக வீதி அபிவிருத்தி, குடிநீர் விநியோகம், நீர்ப்பாசனம், விமான நிலையம் மற்றும் மின்சக்தி போன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட நிதிப் பற்றாக்குறையானது பிரதானமாக உள்ளூர் கடன்கள் மூலமாகவே நிதியீட்டம் செய்யப்படுகின்றது. இதனால் தனியார்த்துறையினருக்கு உற்பத்தித்திறன் கூடிய

பொருளாதார நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கு அவசியமான மூலதனத்தை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களை குறைத்துள்ளது. அரசாங்கம் தொடர்ந்து உள்ளூர் மூலங்களில் இருந்து கடனைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஏற்பட்டுள்ள தனியார்த்துறைக்கான கடன் வரையரையானது நடுத்தர கால அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளது.

நாட்டின் சமூக – பொருளாதார அபிவிருத்தியானது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீட்டு மட்டங்களில் சிறப்பான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இது பெரும்பாலும், சுதந்திரத்திற்கு பின்பு ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களினாலும் பின்பற்றப்பட்ட “இலவச நலன்புரி அரசு” என்ற கோட்பாட்டின் காரணமாகும். இலவச கல்வி, மற்றும் சுகாதாரம், மானிய அடிப்படையிலான போக்குவரத்து வசதி, சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், பொது உதவி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்தில் பெறும் பங்களிப்புச் செய்துள்ளதோடு உண்மையான வருமானத்தையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான சமத்துவக் கொள்கையின் சமூக பொருளாதார தாக்கமானது கல்வி அறிவு வீதம், தாய்சேய் இறப்பு வீதம், நோயற்ற தன்மை வீதம், பிறப்பின் போது வாழ்க்கை எதிர்பார்ப்பு, தலைக்குரிய வறுமைச் சுட்டி, மற்றும் தலைக்குரிய வருமானம் போன்ற குறிக்காட்டிகளினால் பிரதிபலிக்கின்றது. இக்குறிக்காட்டிகளின் அடிப்படையில் இலங்கையானது சமூக பொருளாதார அபிவிருத்தியில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் சமமாகக் காணப்படுகின்றது.

சுதந்திரத்திற்குப் பின்பு மாறிமாறி வந்த அரசாங்கங்களினால் அமுல்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித்திட்டங்கள் நாட்டில் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதில் சாதகமான தாக்கத்தினை செலுத்தியுள்ளது. நாடானது தலைக்குரிய வறுமை விகிதாசாரத்தினை 6.2 சத வீதமாகக் குறைத்துள்ளதுடன் அது மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளைவிட முன் சென்றுள்ளது. எவ்வாறாயினும் 2014ஆம் ஆண்டு 4.3 சத வீதமாகக் காணப்பட்ட வேலையின்மையானது 2015இல் சில குறுகியகால காரணிகளினால் 4.6 சத வீதமாக அதிகரித்துள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிக்காட்டிகளின் அடிப்படையில் கூறுவதாயின் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் பாரிய அளவில் அபிவிருத்தி காணப்படுகின்றது. எவ்வாறாயினும் பிராந்திய மட்டத்தில் சமூக அபிவிருத்தியில் ஏற்றத்தாழ்வுகளை காணக்கூடியதாகவுள்ளது. இந்நிலையில், மாகாண அரசாங்கங்கள் இவ் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு அவசியமான பொருத்தமான மற்றும் சாத்தியமான கருத்திட்டங்களை வடிவமைத்து அமுல்படுத்துவதனுடாக ஒரு காத்திரமான பங்காற்ற வேண்டியுள்ளது. “ஒருமித்த தேசிய அரசாங்கத்தின்” தூர நோக்கமானது 2020ஆம் ஆண்டின் போது இலங்கையை ஒரு மேம்பட்ட நடுத்தர வருமானம் உழைக்கும் நாடு என்ற நிலைக்கு உயர்த்துவதாகும். இத்தூர நோக்கினை அடைந்துகொள்வதற்கு அரசாங்கமானது ‘சமூக சந்தை’ என்ற பொருளாதார கோட்பாட்டை பின்பற்றியுள்ளது. இதன் மூலம் அதி உயர் பொருளாதார வளர்ச்சியுடன் சமூக சமத்துவத்தை மேம்படுத்தல் ஆகிய இரு நோக்கங்களை அடைய எதிர்பார்க்கின்றது. தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளினூடாக பிராந்திய மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி செய்வதற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

அட்டவணை - 1 தேசிய கணக்குகள் மற்றும் சில தெரிவுசெய்யப்பட்ட குறிக்காட்டிகள்

குறிகாட்டி	2012	2013	2014	2015@
(1) உலகலாவிய சராசரிகள் நடைமுறை சந்தை விலையில் (ரூ.மில்)				
மொத்த உள்நாட்டு உற்பத்தி	8,732,463	9,592,125	10,448,479	11,183,220
மூன்று பிரதான பொருளாதார நடவடிக்கைகள் (பெறுமதி சேர்க்கப்பட்டது)				
விவசாயம்	650,510	735,382	833,889	901,579
கைத்தொழில்	2,630,766	2,797,328	2,986,199	3,190,006
சேவைகள்	4,858,292	5,406,544	5,924,433	6,295,853
(2) உலகலாவிய சராசரி நிலையான விலைகளில் (2010 ரூ.மில்)				
மொத்த உள்நாட்டு உற்பத்தி	7,588,517	7,846,202	8,228,986	8,622,825
மூன்று பிரதான பொருளாதார நடவடிக்கைகள் (பெறுமதி சேர்க்கப்பட்டது)				
விவசாயம்	592,443	611,676	641,493	676,899
கைத்தொழில்	2,035,601	2,119,080	2,194,167	2,259,223
சேவைகள்	4,245,461	4,405,644	4,634,805	4,881,273
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில்				
விவசாயம்	7.8	7.8	7.8	7.9
கைத்தொழில்	26.8	27.0	26.7	26.2
சேவைகள்	55.9	56.2	56.3	56.6
(3) தலா வருமானம்				
சந்தை விலையில் (ரூபா)	427,559	466,112	503,032	533,398
சந்தை விலையில் (ஐ.அ.டொ)	3,351	3,610	3,853	3,925
நிலையான விலையில் (2010)(ரூபா)	371,549	381,272	396,177	411,277
ஆண்டின் மத்தியத்தில் சனத் தொகை				
	20,424	20,579	20,771	20,966
வேலையின்மை வீதம்				
	4.0	4.4	4.3	4.6
உண்மையான மொ. உ உ வளர்ச்சி				
	9.1	3.4	4.9	4.8
வருடாந்த சராசரி பணவீக்கம்				
	7.6	6.9	3.3	0.9

குறிப்பு : @ - மாகாணம்

மூலம் : தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி.

மேலே குறிப்பிடப்பட்ட அட்டவணை 1 இன்படி வேலையின்மை வீதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி வீதமானது குறிப்பிடும்படியான அளவில் மாற்றமடையாத போது பணவீக்கமானது 7.6 சத வீதத்தில் இருந்து 0.9 சத வீதமாகக் குறைவடைந்துள்ளது.

அத்தியாயம் 2

2015ஆம் ஆண்டின் நடவடிக்கைகள்
மற்றும் அடையப்பட்ட இலக்குகள்

இவ் அத்தியாயமானது நிதி ஆணைக்குழுவின் 2015ஆம் ஆண்டின் நடவடிக்கைகள் மற்றும் அடையப்பட்ட இலக்குகளை விபரிக்கின்றது.

2.1 தேசிய மட்ட மற்றும் மாகாண மட்ட அரசியல் விதிகள் மற்றும் சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு

ஜனாதிபதி செயலகத்தின் ஒத்துழைப்புடன் நிதி ஆணைக்குழுவினால் தேசிய மற்றும் மாகாண மட்டத்திலான ஒருங்கிணைப்பு தொடர்பான ஒரு தேசிய கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டு 2015 ஜூன் 15ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் கௌரவ பிரதம மந்திரி, பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் நிதி, சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சர்கள் உட்பட கௌரவ ஆளுணர்கள், மாகாண சபைகளின் கௌரவ முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து மாகாண சபைகளினதும் மாகாண அமைச்சர்களும் பங்குபற்றினர். இதற்கு மேலதிகமாக அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் திட்டமிடல் மற்றும் நிதிக்குரிய பிரதி பிரதம செயலாளர்களும் பங்குபற்றினர்.

இக்கருத்தரங்கின் பிரதான நோக்கம் ஒருங்கிணைப்பு தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் மத்திய அமைச்சுக்கு இடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை ஆராபந்து அதற்கான தீர்வுகளை அடையாளம் கண்டு மத்திய மற்றும் பிராந்தியங்களுக்கிடையிலான உறவினை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கு மாகாண பிரதிநிதித்துவங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.

அதிமேதகு ஜனாதிபதி கருத்தரங்கின் முடிவில் இக்கருத்தரங்கின் பிரதிபலன்கள் உள்ளடங்கிய ஒரு அறிக்கையை நடவடிக்கை திட்டங்களுடன் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரையும் நிதி ஆணைக்குழுவின் தலைவரையும் வேண்டிக் கொண்டார். இவ் அறிக்கையானது ஜனாதிபதியின் செயலாளருக்கு 2015 ஜூலை 15ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது.



ஐனாதிபதியின் உரையின் முக்கிய விடயங்கள்.

- மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்கள் அடையப்பட்டுள்ளதா என்பதை மீளாய்வு செய்தல்.
- மாகாண சபை முறைமையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்து செயற்றிறனை முன்னேற்றுவதல்.
- முாகாண சபைகளில் சிறப்பான நிதி முகாமையை உறுதிப்படுத்துதல்.
- மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்.
- திட்டங்களின் அடிப்படையில் நிதியை ஒதுக்குவதற்கு மாகாண சபைகளை வழிநடாத்தல்.
- மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் மக்களின் நலன்களை மேம்படுத்துதல் என்ற பொது இலக்கை அடைவதற்காக வேலை செய்தல்.
- தேசிய அரசாங்கத்தின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புடன் செயற்படல் வேண்டும்.
- உணவு உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்துதல்.
- சேவை வழங்கள் பொறிமுறையை செயற்றிறனாக மாற்றுவதல்.
- மாகாண சபைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துதல்.
- ஆண்டுக்கு இரு முறை மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை அதிகாரிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலினூடாக பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை அபிவிருத்தி செய்தல்.
- அரசியல் தலைமைகள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் காலாண்டுக்கு ஒருமுறை சந்திப்பை ஏற்படுத்தி கொள்கைகளையும் மற்றும் உபாயங்களையும் பயனுறுதி மிக்கதாக அமுல்படுத்துவதை உறுதி செய்தல்.
- மாகாண முதலமைச்சர்கள் அவ்வப்போது அமைச்சரவைக் கூட்டங்களில் பங்குபற்றுவதல்.

பிரதம மந்திரியின் உரையின் முக்கிய விடயங்கள்.

- நிர்வாக செயற்பாடுகளில் மக்களின் பங்குபற்றலை கட்டாயப்படுத்துதல். (மக்கள் பங்குபற்றுவதல்)
- பிரதானமாக சம்பளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் கட்டிட நிர்மாணங்களுக்கும் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு திறைசேரியை நாடியிருப்பதில் இருந்து விடுபட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
- பெறுகை ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுக்கும் செயன்முறையானது ஒழுங்குபடுத்தப்பட்டு வெளிப்படாத தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை உறுதி செய்யப்படல் வேண்டும். இதனை உறுதி செய்யும் பொருட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் பின்பற்றப்படல் வேண்டும்.
- கல்வித்துறையில் காணப்படும் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
- மாகாண மட்டத்தில் செலவிடப்படும் பணம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படல் வேண்டும். இதனை செயற்படுத்துவதற்காக பாராளுமன்றத்தினால் புதியதொரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கு மேலதிகமாக மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற ஆட்சேர்ப்புக்களானது கட்டுப்படுத்தப்படுவதோடு அது மாகாணத்தின் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்.

- மாகாண மட்டத்தில் மத்திய அமைச்சுக்களினால் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்களினால் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது உரிய மாகாண சபையின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
- உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக அதிகாரமானது முதல்வர் அல்லது தலைவரிடமில்லாமல் நிர்வாகக் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
- உண்மையான அபிவிருத்தி தேவைகள் கண்டறியப்பட்டதன் பின்பு போதுமான அளவு வளங்கள் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படல் வேண்டும்.
- மாகாண அபிவிருத்தியில் பிரதேச சபைகளை உட்படுத்துவதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்று அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.
- வெவ்வேறுபட்ட நிர்வாக மட்டங்களில் காணப்படும் வேலைகளின் இரட்டைத் தன்மையை தவிர்ப்பது இன்றியமையாததாகும்.

பொது நிர்வாகம் உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி அமைச்சரின் கருத்துக்கள்

- அதிகாரங்களை தெளிவாக பகிர்வு செய்வதனுடாக பயனுறுதியுள்ள சேவை வழங்களை உறுதிப்படுத்துதல்.
- வெவ்வேறு மட்டங்களில் இடம்பெறும் வேலைகளின் இரட்டைத் தன்மையை குறைத்தல்.
- வெவ்வேறுபட்ட நிர்வாக மட்டங்களிலும் சிறப்பான நிதி நிர்வாகத்தினை பேணுதல்.
- உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் உரிய முறையில் சிறப்பான வேலைப் பகிர்வினை ஏற்படுத்துதல்.
- உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளானது குழு முறைமை மூலம் (குறைந்தது 7 குழுக்கள்) செயற்படுத்துதல்.

2.2 நிதி ஆணைக்குழுவுக்கான காரியாலயக் கட்டிட நிர்மாணம்.

இராஜகிரிய, சரண மாவத்தையில் ரூபா 300 மில்லியன் செலவில் நிதி ஆணைக்குழுவுக்கான காரியாலய கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட பெறுகைக் குழு மற்றும் தொழிநுட்ப மீளாய்வுக் குழுவும் முறையே அமைச்சரவையினாலும் மற்றும் திறைசேரியினால் நியமிக்கப்பட்டுள்ளன. கட்டிட நிர்மாணத் திட்டத்திற்கான நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

2.3 மாவட்ட மட்டத்தில் வளங்களை ஒதுக்குவதற்கான சூத்திரம்

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தொழிநுட்ப உதவியுடன் இதுவரை பின்பற்றப்பட்ட வளங்கள் ஒதுக்கீடு சூத்திரமானது திருத்தப்பட்டது. இச்சூத்திரத்தின் சிறப்பம்சம் என்னவெனில் 2016ஆம் ஆண்டில் இருந்து மாவட்ட மட்டத்திலிருந்தே நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இச்சூத்திரத்தின் நோக்கமானது, மாகாணத்திற்குள் காணப்படும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதற்கு நியாயமான முறையில் வளங்களை ஒதுக்கீடு செய்வதாகும்.

2.4 சீன குன்மின்ங் மாநகர நிதிப் பணிமனையின் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கற்றல் சுற்றுப்பயணம்



மக்கள் சீனக் குடியரசின் யூனான் மாகாண குன்மின்ங் மாநகர சபையின் நிதிப் பணிமனையின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையின் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட நிதி முகாமைத்துவ முறைமையை அறிந்துகொள்வதற்கென 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிதி ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டது. இக்குழுவானது ஆறு உறுப்பினர்களைக் கொண்டதுடன் அதன் தலைவராக

குன்மின்ங் மகாநகரநிதிப் பணிமனையின் தலைவர் திரு. ஹூ. லிசுயான் செயற்பட்டார். இச் சுற்றுலாவின் நோக்கமாவது இலங்கையின் நிதி கண்காணிப்பு மற்றும் வரி முறைமையை அறிந்துகொள்ளல் மற்றும் மாகாணங்களின் வருமான சேகரிப்பு மற்றும் செலவு முகாமைத்துவ நடைமுறைகளை அறிந்து கொள்வதுமாகும்

2.5 ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தல்.

அரசியல் அமைப்பு சபையின் சிபாரிசுகளுக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நிதிக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பார். 2015ஆம் ஆண்டு நொவம்பரில் திரு பவிஹக்கார அவர்கள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். திரு. ஜி. கனகசபாபதி மற்றும் திரு சபருல்லா ஆகியோர் ஏனைய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டனர். பதவி ரீதியாக வரும் உறுப்பினர்களாக திரு. அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கி ஆளுனர் மற்றும் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க திறைசேரியின் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக காணப்பட்டனர்.

2.6 முதன்மை தொழிற்பாடுகள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

ஒவ்வொரு முதன்மை தொழிற்பாடுகள் தொடர்பாகவும் நிதி ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு.

- மாகாணங்களுக்கான நிதி வளங்களை ஒதுக்குதல் மற்றும் பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் தெரியப்படுத்துதல்

மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினங்களின் தேவைகளை மதிப்பீடு செய்வது தொடர்பான வழிகாட்டல்கள் நிதி ஆணைக்குழுவினால் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்டது. மாகாண தேவை மதிப்பீடானது மீளாய்வு செய்யப்பட்டதன் பின்பு திறைசேரிக்கு அனுப்பப்பட்டது. திறைசேரியினால் அனைத்து மாகாணங்களுக்குமான 2016ஆம் ஆண்டின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் அளவினை ஆணைக்குழுவிற்கு அறிவித்ததன் பின்பு அது ஒவ்வொரு மாகாணங்களுக்கிடையிலும் துறைகளுக்கிடையிலும் பகிரப்படும். இதன் அடிப்படையில் மாகாண சபைகளின் வருடாந்த வேலைத்திட்டத்தை தயாரிக்கும்படி ஆலோசனை வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக

மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் அது எக்கொள்கையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பான அறிக்கை அதிமேதகு ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

• **மாகாணங்களுக்கிடையில் நியாயமான வள ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல்.**

பிராந்தியங்களுக்கு இடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கான முழுமையான பொறுப்பினை தாங்கி நிற்கும் தலைமை அமைப்பு என்ற வகையில் நிதி ஆணைக்குழுவானது மாகாண சபைகள் தமது அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு போதுமான நிதியை சிபாரிசு செய்வதற்கு எதிர்பார்க்கின்றது. இது பொருத்தமான அனுகுமுறைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நிதியை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான தொழிநுட்ப உதவிகளும் பெற்றுக்கொடுக்கப்படும்.

நிதி ஆணைக்குழுவினால் அரசாங்கத்தின் கொள்கைகள், மாகாண சபைகளின் நடுத்தர கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சாத்தியத் தன்மை என்பவற்றின் மீது உரிய கவனம் செலுத்தி மாகாண சபைகளின் மூலதன வளங்களின் தேவைகள் மதிப்பீடு செய்யப்படும். இப்பணியின் போது அழுத்தக் குழுக்களின் தேவையற்ற தலையீடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக புள்ளிவிபரவியல் முறையொன்று பயன்படுத்தப்படுகின்றது. இப்புள்ளிவிபரவியல் முறையானது பிராந்திய மட்டத்தில் வெளிப்படையாக காணப்படுகின்ற சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கக்கூடிய அடையாளம் காணப்பட்ட மாறிகள் மற்றும் குறியீடுகளை கருத்திற் கொண்ட ஒரு வள ஒதுக்கீட்டு சூத்திரமாகும். இவ்வள ஒதுக்கீட்டு பொறிமுறையானது தனிப்பட்ட தீர்ப்புடன் கூடிய சார்புத்தன்மையில் இருந்து விலகிய மற்றும் நல்லாட்சியின் கோட்பாடுகளை மையமாகக் கொண்டதாகும். இதன்போது மாகாண சபைகளின் சிரேஷ்ட அதிகாரிகளின் கருத்துக்களும் திறந்த கலந்துரையாடலின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கான மூலதன செலவுகளானது மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை மற்றும் பிரமான அடிப்படைக் கொடைகள் என வகைப்படுத்தப்படும்.

2016ஆம் ஆண்டிலிருந்து நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களுக்கிடையிலான மூலதன நிதி ஒதுக்கங்களை மாவட்ட அடிப்படையில் மேற்கொள்வதற்கான புதியதொரு பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் நோக்கம் மாகாணத்தின் அபிவிருத்தியில் நிதியானது நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதி செய்வதாகும். நிதி ஆணைக்குழுவின் வேண்டுகோலுக்கிணங்க தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களமானது இந்நோக்கத்திற்கான புள்ளிவிபர சூத்திரத்தை தயாரிப்பதற்கான தொழிநுட்ப உதவியை வழங்கியது. இச்சூத்திரத்தை தயாரிக்கும்போது பின்வரம் சமூக பொருளாதார மாறிகள் கருத்திற் கொள்ளப்பட்டன. நிதி ஆணைக்குழுவானது பொருத்தமான மேலதிக மாறிகளை உள்வாங்கி இச்சூத்திரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அட்டவணை - 2. சூத்திரத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட காரணிகள் மற்றும் மாறிகள்

காரணிகள்	மாறிகள் (குறிக்காட்டி)
பொருளாதாரம்	தலைக்கு உரிய வறுமை குறிக்காட்டி
சுகாதாரம்	1000 பேருக்கான வைத்தியசாலை படுக்கைகள்
கல்வி	கணனிக் கல்வி வீதம் மாகாணப் பாடசாலைகளில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளின் எண்ணிக்கை
உட்கட்டமைப்பு	மொத்த மாகாண வீதிகளின் நீளத்தில் திருத்தப்பட வேண்டிய வீதிகளின் வீதம்
விவசாயம்	ஒரு சதுர கிலோமீற்றரில் நெல் பயிர்ச்செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பு (கிலோ மீற்றர் ² / ஏக்கர் சராசரி நெல் அறுவடை (ஒரு ஹெக்டயருக்கான புசல்கள்)

- பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் மற்றும் மனிதவள அபிவிருத்தியை மேம்படுத்துதல்.

பிராந்தியங்களுக்குள்ளும் மற்றும் பிராந்தியங்களுக்கிடையிலும் விசேடமாக பல பின்தங்கிய எல்லைப்புற பிரதேசங்களில் அபிவிருத்தியில் மிகவும் மோசமான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதோடு இப்பிரதேசங்கள் கடந்த காலங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிக்கும் போது புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளன. இப்பிரச்சினையின் தாக்கத்தின் அளவைக் கருத்திற் கொண்டு நிதி ஆணைக்குழுவானது “பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கிராம அபிவிருத்தி” என்ற ஒரு திட்டத்தை ஒவ்வொரு மாகாணத்திலும் அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டல்களில் இவ்வாறான கிராமங்களை தெரிவு செய்வதற்கான அடிப்படை அம்சங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் பொருத்தமான குறிகாட்டிகளை பயன்படுத்தி மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் கிராமங்களை தெரிவு செய்வதற்காக மாகாண உத்தியோகத்தர்கள் வழிநடாத்தப்பட்டனர். இது தொடர்பாக கருத்திட்டங்களை உருவாக்கும்போது கருத்திட்ட அமுல்படுத்துனர்கள் ஒரு ஒருங்கிணைந்த அனுசூலணியை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது மிகவும் குறுகிய எல்லைக்குள் இருந்து ஒரு துறைக்கு மாத்திரம் மட்டுப்பாடாமல் பல்வேறுபட்ட துறைகளினதும் தேவைகளை கருத்திற் கொண்டு ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி கருத்திட்டத்தை உருவாக்கும் போது பாலங்கள், மதகுகள், அணுகல் வீதிகள், குடிநீர் விநியோகத்திட்டங்கள், அனைக்கட்டுக்கள் மற்றும் மின் விநியோகத்திட்டங்கள் போன்ற சிறிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியில் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். இலக்கு குழுக்களுக்கு தேவையான தொழினுட்ப அறிவினை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும் என வழியறுத்தப்பட்டுள்ளது. இக்கருத்திட்டங்களின் நீண்டகால நிலைபெற்றுத்தன்மை மற்றும் மக்களின் தேவையின் அடிப்படையில் இணங்காணப்பட்டவை என்பதை உறுதி செய்யும் நோக்கில் இக்கருத்திட்டங்களின் உருவாக்கத்தின் போது மக்களின் பங்களிப்பானது பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒரு கோட்பாடாகும்.

அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாக நிதி ஆணைக்குழுவானது கல்வி மற்றும் சுகாதாரம் மீதான நிதி ஒதுக்கீட்டினை அதிகரித்துள்ளது. இதன் மூலம் மனிதவளத்தின் தரத்தினை மேம்படுத்த முடியும்.

தொழில்வாய்ப்புக்கள் அற்று இருக்கும் இளைஞர் யுவதிகளின் திறன்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கல்வித்துறையின் கீழ் “முறையான பாடசாலைக் கல்வியில் இருந்த இடையில் விலகியவர்களுக்கு தொழில் பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்தல்” என்ற விஷேட வரவு செலவுத்திட்ட தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதோபோல் சுகாதாரத்துறையில் விஷேடமாக புதிய இரண்டு வரவு செலவுத்திட்ட தலைப்புகள் “கருவிகள் மற்றும் இயந்திரங்கள் கொள்வனவு” மற்றும் “நோய்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல்” என்ற கருப்பொருள்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நேரடியாகத் தாக்கம் செலுத்தும் தொற்றாத நோய்கள் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதாகும்.

- மாகாணங்களில் வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்துவதை உறுதி செய்தல்.

வளங்களின் பாவணையை மேம்படுத்து முகமாக மாகாண மட்டத்தில் பெறுபெறு அடிப்படையிலான வள முகாமைத்துவ அனுசூலணை அறிமுகப்படுத்தப்பட்டாலும், மாகாண மட்டத்தில் வளங்களின் பாவணையானது இன்னும் கணிசமான அளவில் முன்னேற வேண்டியுள்ளது. கடந்த அண்மைக் காலங்களில் மாகாணங்களில் மூலதன செலவு பாவணை வீதமானது 75 சத வீதம் - 80 சதவீதமாகக் காணப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்காக அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டல்களில், மேலதிகக் கிரயங்களை தவிர்க்கும் முகமாக வருடாந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கருத்திட்டங்கள் அனைத்தும் இலக்குப்படுத்தப்பட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்பது வழியறுத்தப்பட்டுள்ளது. மேலும்

மாகாண சபை அதிகாரிகளுக்கு பூச்சிய அடிப்படையிலான வரவு செலவுத்திட்ட அனுகுமுறையின் அடிப்படைகளைக் கடைபிடித்து வருடாந்த வேலைத்திட்டத்தினையும் மற்றும் நிதிக் கூற்றுக்களை தயாரிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு கருத்திட்டங்களை இலக்கின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் முடிப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் வழியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றுநிருபம் இல 06/2015 இற்கு ஏற்ப தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தை பயன்படுத்தி முறையான பாதிட்டு கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும் நிதி ஆணைக்குழு அனைத்து மாகாண சபைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெறுபேறு அடிப்படையில் வள முகாமைத்துவ அனுகுமுறையின் கீழ் ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் வேலைத் திட்டத்தை தயாரிக்குமாறு மாகாண சபைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. இதனை பூச்சிய அடிப்படையிலான பாதிட்டின் கீழ் கருத்திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிச் செயலாற்றுகையை கண்காணிப்பது தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.

பெறுபேறு அடிப்படையிலான வள முகாமை அனுகுமுறைக்கு ஒத்ததாக நிதி ஆணைக்குழுவினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வடிவங்களைப் பயன்படுத்தி வருடாந்த அபிவிருத்தி திட்டத்தினை செயற்றிறனாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண சபைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதி ஆணைக்குழுவானது மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் பொருத்தமான அளவிலான பதவிநிலையினை உறுதிப்படுத்துமுகமாக தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்கின்றது.

• மாகாண சபை மட்டத்தில் வருவாய் உருவாக்கத்தை மேம்படுத்தல்.

அரசியல் அமைப்பின் மூன்றாவது திருத்த சட்டமூலத்தின் ஒன்பதாவது அட்டவணையில் 36:1 இலிருந்து 36:20 வரையிலான பகுதியில் மாகாண சபைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்ட வருமான மூலங்கள் மிகவும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இது பல்வேறுபட்ட சட்டங்கள் மற்றும் பிரமாணங்கள் மற்றும் நியதிகளின் கீழ் விதிக்கப்படும். மொத்த விற்பனை வரி, உரிமப்பத்திர கட்டணம், முத்திரை தீர்வை, நீதிமன்ற தண்டப்பணங்கள், மற்றும் ஒழுங்குமுறைக் கட்டணங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகும். அனைத்து மாகாண சபைகளும் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களும் இவ் வருமான மூலங்களை வினைத்திறனாகவும் செயற்றிறனாகவும் பயன்படுத்துவதில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இதன் காரணமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தமது மீண்டெழும் செலவுகளை பிரதானமாக தொழிலாளர்களின் சம்பளங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு திறைசேரியினால் ஒதுக்கப்படும் பொது நிதியில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.

இச் சூழ்நிலையில், நிதி ஆணைக்குழுவானது 2014ஆம் ஆண்டில் மாகாண மட்டத்தில் மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டங்களில் அதிகாரம் பகிரப்பட்ட மூலங்களில் இரந்து வருமானத்தை அதிகரித்துக் கொள்வது தொடர்பாக பிரச்சினை விரிவாக ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இக்கருத்தரங்கினூடாக அடையப்பட்ட முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று நிதி ஆணைக்குழுவினால், அமுல்படுத்துவதற்காக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு,

- நவீன தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வருமான சேகரிப்பு பொறிமுறையினை மேம்படுத்தல்.
- மாகாண மட்டத்தில் காணப்படும் வருமான அதிகாரிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவையாகவுள்ள வருமானங்களை அறவிட்டுக் கொள்வதற்கும் மற்றும் புதுமையான வருமான மூலங்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளுதல்.

- மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தமக்கு வழங்கப்பட்ட சட்ட வரையறைக்குள் தமது வருமானங்களை அதிகரித்துக் கொள்ளும் வகையில் புதிய வரிகள் மற்றும் தீர்வைகள் விதிக்கக்கூடிய வகையிலும் வழக்கிழந்த சட்டங்களை நீக்கிவிடுவதற்கும் ஏற்ற வகையில் புதிய சட்டங்களை இயற்றுவதில்.
- உப தேசிய மட்டங்களில் காணப்படும் வளங்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக ஒரு முழுமையான ஆய்வை மேற்கொள்ளுதல் மற்றும் வரிக் கட்டமைப்பை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்குடன் பெறுமதி சேர்க்கப்படக்கூடிய கைத்தொழில்களை மேம்படுத்துதல்.
- வருமான உழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சொத்துக்களின் பெறுமதி மதிப்பீட்டை வழக்கமாக மீள் மதிப்பீடு செய்வதை ஊக்குவித்தல்.
- தேசிய மட்டத்திலான நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகள் தமது முறையான வருமானங்கள் (வரிகள் மற்றும் தீர்வைகள்) உப தேசிய மட்ட நிறுவனங்களுடன் (உதாரணம்: நீதி மன்ற தண்டங்கள்) மிகவும் சமாந்தரமான முறையில் பகிர்ந்துகொள்வதற்கு இணைந்து செயற்படல்.
- உப தேசிய மட்டத்தில் புதிதாக வளர்ச்சி பெற்று வரும் தொழில் முயற்சிகளை வரி வலயமைப்புக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

சில மாகாண சபைகள் தமது மேலதிக பணத்தினை வருடத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கு பயன்படுத்தாமல் வட்டி வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக வங்கியில் நிலையான சேமிப்புக் கணக்குகளில் வைத்திருப்பதைக் காண முடிகின்றது. நிதி ஆணைக்குழுவானது இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் மற்றும் உரிய நிதியினை உரிய நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது.

- **மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நிறுவன ரீதியான அபிவிருத்தியை உறுதிப்படுத்தல்.**

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவற்றின் நிருவக ரீதியான இயலளவானது உறுதிப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது உடனடியான அவசியமான தேவையென அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே நிதி ஆணைக்குழுவானது அவற்றின் திட்டமிடல், பாதிப்பு, கண்காணிப்பு மற்றும் நிறுவாக இயலளவை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

1. மத்திய மற்றும் பிராந்தியங்களுக்கிடையில் உறவினை உறுதிப்படுத்தும் நோக்கில் நிதி ஆணைக்குழுவானது “சிறந்த ஒருங்கிணைப்பினூடாக அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்தல்” என்ற தொணிப்பொருளில் ஒரு கருத்தரங்கினை 2015 ஜூன் 15இல் ஏற்பாடு செய்தது. இக்கருத்தரங்கில் நிறுவாக ரீதியான அபிவிருத்திக்கு அவசியமான பின்வரும் விடயங்கள் வழியுறுத்தப்பட்டன.
 - தேசிய மற்றும் மாகாண சபை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொழிற்பாடுகள் தொடர்பாக தெளிவான வரையறைகளை உருவாக்குதல்.
 - மத்திய அரசாங்க நிறுவனங்களினால் குறிப்பாக வெளிநாட்டு நிதியினைக் கொண்டு கருத்திட்டங்களை அமுல்படுத்தும் போது மாகாண சபைகளின் அரசியல் தலைமைகள் மற்றும் அதிகாரிகளையும் உள்வாங்கிக் கொள்ளுதல்.
 - மத்திய மட்டத்திலும் மற்றும் மாகாண மட்டங்களிலும் ஒரே வேலையை இரு சாராரும் செய்யும் நிலையையும் வளங்களின் வீண்விரயத்தையும் தவிர்த்துக் கொள்ளுதல்.
 - மாகாண சபை பட்டியலில் காணப்படும் விடயங்கள் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக மாகாண சபைக்கு போதுமான பொறுப்புக்களை வழங்குதல்.

- மத்திய மற்றும் மாகாண மட்டத்தில் ஒரே வேலையை இரு பகுதியினரும் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் நியாயமான அடிப்படையில் அரச ஊழியர்களை நியமித்தல்.
 - மாகாண சபைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கிடையில் கருத்திட்டங்களை திட்டமிடல் மற்றும் அமுல்படுத்தலில் சிறந்த ஒருங்கிணைப்பினை உறுதிப்படுத்தல்.
 - மனித வளத்தின் வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் உப தேசிய மட்டத்தில் ஒரு பொருத்தமான பதவி ஆளணி மதிப்பீட்டை மேற்கொள்ளுதல்.
 - அனைத்து மட்டங்களிலும் சிறப்பான செங்குத்தான மற்றும் கிடையான ஒருங்கிணைப்பை பேணுவதற்கு அவ்வப்போது மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல்.
2. பூச்சிய அடிப்படையிலான பாதிட்டு அடிப்படைகளுடன் பெறுபேற்றை மையமாகக் கொண்ட வள முகாமைத்துவ அணுகுமுறையின் அடிப்படைகளை ஒருங்கிணைத்து மாகாண மட்டத்தில் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ அணுகுமுறை பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு நிதி ஆணைக்குழு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் மாகாண சபைகளின் மற்றும் நிதி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதோடு மாகாண சபைகளுக்கு உரிய வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. மாகாண சபைகள் பொருத்தமான அளவிலான பதவி நிலையினை உறுதிப்படுத்தும் முகமாக தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் மிகவும் நெருக்கமாக வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது.
 3. சில மாநகர சபைகள், மக்களுக்கு சேவைகள் வழங்கும் இயலானவை மேம்படுத்தும் முகமாக விஷேட நிதி ஒதுக்கங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக பின்வரும் புவியியல் ரீதியான தகவல் தொழிநுட்பம், மாநகர சபை முறிகள், குறுகிய காலத்திற்குள் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முறைமை, மற்றும் சொத்துக்கள் மற்றும் ஆதனங்களை மதிப்பீடு செய்வதற்கான புதிய தொழிநுட்பங்கள் மற்றும் விரைவாக கட்டணங்களை செலுத்துவதற்கான முறைமை என்பன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
 4. உரிய துறைகளில் மனித வளத்திற்கு அவசியமான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களினால் நடாத்தப்படும் பயிற்சி நெறிகளில் அதிகாரிகளைப் பங்குபற்றச் செய்வதை உறுதிப்படுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
- மாகாண சபைகள் மற்றும் தேசிய மட்ட நிறுவனங்களுக்கிடையில் சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல்.

அனைத்து மட்டங்களிலும் செங்குத்தான கொள்கை பின்பற்றப்படுவதை உறுதி செய்து வளங்களின் வீண்விரயத்தையும் மற்றும் ஒரே வேலையை இரு பகுதியினர்களும் செய்வதை குறைப்பதற்கு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானதாகும். மாகாண அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை தயாரிக்கும் போது தேசிய மற்றும் துறைவாரியான கொள்கைகளை முற்றுமுழுதாக கடைபிடிக்குமாறு மாகாண சபைகளின் அதிகாரிகளுக்கு நிதி ஆணைக்குழுவானது வழியுறுத்தியுள்ளது. மாகாண மட்டத்திலான தேவை மதிப்பீடு செய்தல், வருடாந்த திட்டங்களைத் தயாரித்தல், மற்றும் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் போது தேசிய கொள்கைகள் மற்றும் உபாயங்களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015 ஜூன் 15இல் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதில் மத்திய மற்றும் பிராந்திய மட்டத்தில் சிறப்பான ஒருங்கிணைப்பின் மேம்பாடு அவசியம் என்பது மிகவும் உயர்வாக வளியுறுத்தப்பட்டுள்ளது. அக்கருத்தரங்கில் பின்வரும் விடயங்கள் வழியுறுத்தப்பட்டன.

1. ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் மத்திய அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் நிதி ஆணைக்குழுவின் உரிய அதிகாரிகளின் பங்குபற்றலுடன் காலாண்டுக்கு ஒருமுறை முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை ஒழுங்கு செய்தல்.
2. மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் மட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி குழுக்களை உறுதிப்படுத்துவதனூடாக அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.
3. மத்திய மற்றும் மாகாண மட்டத்தில் கொள்கை ஒருங்கிணைப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் வருடாந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தைக் கூட்டல்.

பிரதான அபிவிருத்தி விடயங்களான கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்துறை தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசியல் தலைமைகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் வருடத்திற்கு இருமுறை மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நிதி ஆணைக்குழுவானது தமக்கு அதிகாரமளிக்கப்பட்ட செயற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை திட்டத்தை தயாரித்து அதனை தற்போது அமுல்செய்து கொண்டுள்ளது. 2015 ஜூன் 15 கருத்தரங்கில் முன்மொழியப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வுகளின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்களுடன் தொடர்புபட்ட நடவடிக்கை திட்டத்தையும் கொண்ட ஒரு அறிக்கையானது தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளுக்காக அனைத்து மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க அதிமேதகு ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடனும் ஜனாதிபதியின் தலைமையில் உயர் மட்டத்திலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தினை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

• **அரச தனியார் பங்குபற்றல் மூலம் தொழில் முயற்சியான்மையை ஊக்குவித்தல்.**

அனைத்து மாகாண சபைகளும் தனது அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு போதுமான நிதி வளங்களின் தேவையை வேண்டி நிற்கின்றது. திறைசேரியினால் பெற்றுக் கொடுக்கப்படும் பொது நிதிக்குப் பதிலாக மேலதிகமான நிதியினை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அவசியமான நிதியினை தனியார்துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

உப தேசிய மட்டங்களில் வர்த்தக ரீதியாக சாத்தியமான முயற்சிகளுக்கு தனியார் துறை நிதியினை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மாகாண சபைகள் தனியார்த் துறையினருடன் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கும் வகையில் நிதி ஆணைக்குழுவானது அரச தனியார் பங்குடமை அனுகுமுறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. சில மாகாண சபைகள் சிறிய அளவிலான முயற்சிகளில் தனியார்த்துறை பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறான பல சந்தர்ப்பங்களில் அரச நிறுவனங்களினால் சொத்துக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு செயற்படுத்தல் மற்றும் முகாமைத்துவமானது தனியார்த் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான வியாபார முயற்சிகளை கொண்டு நடாத்துவதற்கு சில உள்ளூராட்சி மன்றங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அத்தியாயம் 3

நல்லாட்சி மற்றும்
சட்டங்களுக்கு இணங்குதல்

3.1 அறிமுகம்

ஒரு நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான மிகவும் முக்கியமான காரணியாக நல்லாட்சி அனைவராலும் கருதப்படுகின்றது. நல்லாட்சிக் கோட்பாடானது பிரதானமாக நான்கு தூண்களைக் கொண்டதாகும். அது பெயர்களின் அடிப்படையில் பெறுப்புக் கூறல், வெளிப்படைத்தன்மை, முன்னெதிர்வு மற்றும் பங்குபற்றல் என்பனவாகும். கடந்த சில தசாப்த காலங்களில் அரசாங்கத்தின் வகி பாகமானது பிரதானமாக பொருட்கள் சேவைகளை வழங்குனர் என்ற நிலையில் இருந்து பொருளாதார நடவடிக்கைகளுக்கான வசதியளிப்பவர் மற்றும் ஒழுங்குபடுத்துனராக செயற்படுவதோடு கொள்கை வகுப்பாளராகவும் மாறியுள்ளது. இச் செயன்முறையில் செயற்றிறனான அரசதுறை மறுசீரமைப்புக்கள் மற்றும் அதிகாரம் பரவலாக்கப்பட்ட நிர்வாக முறைமை மிகவும் முக்கியமான பண்புகளாகும். இதே வேலை தனியார்த்துறை மற்றும் சிவில் சமூகம் சமூக பொருளாதார செயற்பாட்டாளர்களாக மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களாகவும் தோன்றியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் செயற்றிறன் மிக்க நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு பல முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அவையாவன,

- தனியார்த்துறையினை மேலும் சமூக பொறுப்புள்ளதாக மாற்றுதல்.
- சமூக – சந்தை அனுகுமுறையின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ள பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் அரச சேவை மறுசீரமைப்புக்களை அறிமுகம் செய்தல்.
- அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பாக உரிய ஒழுங்குப் பரிமாணங்களை உருவாக்கி மற்றும் சட்ட நியதிகளை மேம்படுத்தியும் மாகாண ஆட்சியினை உறுதிப்படுத்தல்.
- உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது நடவடிக்கைகளில் இன்னும் அதிகரித்த நிதி ரீதியான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த உள்ளூராட்சி மன்றங்களை மேலும் பயனுள்ளதாக செயற்பட வைத்தல்.
- உப தேசிய மட்டத்தில் மக்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அதிஉச்ச வள ஒதுக்கீட்டு முறைமை ஒன்றை அபிவிருத்தி செய்தல்.
- திட்டமிடல் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறையில் மக்களுக்கு பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுத்து உள்ளூர் மட்டங்களில் சமூக பங்களிப்பை உறுதிப்படுத்தல்.
- மாகாண சபைகளின் திட்டமிடல், பாதிடு தயாரித்தல் மற்றும் கண்காணிப்பு தொழிற்பாடுகளுக்கு அவசியமான தொழிற்பு உதவிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் நிதி ஆணைக்குழுவினை மறுசீரமைத்தல்.

3.2 மாகாண சபைகள் முறையில் நல்லாட்சி

1987ஆம் ஆண்டு இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கமானது இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாக முறைமையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு திருப்பு முனையாகும். இம்மாகாண சபைகள் முறைமையானது அதிகாரம் பகிரப்பட்ட ஆட்சி முறைமைக்கு வழிவகுத்ததோடு மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் காணப்பட்ட பிராந்திய ரீதியான வேறுபாட்டை குறைப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளது.

மாகாண சபைகள் முறைமையானது தீர்மானம் மேற்கொள்ளுதல், நியாயமான வள ஒதுக்கீடு மற்றும் வளப் பாவணை என்பவை தொடர்பாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமையினால் பெருமளவிலான சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது. எவ்வாறாயினும் உப தேசிய மாகாண மட்டங்களில் மக்களுக்கு பாரிய அளவில் பொறுப்புக்கூறும் தன்மையை அளித்து அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பின் சிறப்பான செயற்பாட்டினை உறுதி செய்வது அவசியமாகின்றது. அதே போல், நிர்வாக ரீதியான நடைமுறை தாமதங்கள், மற்றும் கட்டமைப்பு ரீதியான திறனின்மைகளைக் குறைப்பதற்காக மாகாண அரச நிர்வாகமானது சீராக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தின் மூலம் அரசியல் அமைப்பு சபை உருவாக்கப்பட்டமை மிகவும் முக்கியமானதாகும். இது நல்லாட்சியின் முற்போக்கான சிறந்ததொரு அம்சமாகும். இது

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனி ஒரு நபரிடம் குவிவதை தவிர்ந்திருப்பது அதன் பல நன்மைகளில் ஒன்றாகும்.

3.3 சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு இணங்குதல்

நிதி ஆணைக்குழுவானது தனது உத்தியோகத்தர்கள் தமது விடயப்பரப்பு சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம், அரசியலமைப்பு சபை, பொதுத் திறைசேரி, அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் உள்வூராட்சி மன்றங்கள் என்பவற்றுடன் மிகவும் நெருக்கமாக செயற்படுவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்கியுள்ளது. நிதி ஆணைக்குழுவின் ஒரு அதிகாரி மாகாண சபைகளின் திட்டமிடல், பாதிடு, மற்றும் கண்காணிப்பு தொடர்பாக விடயப்பரப்பிற்கு பொறுப்பாக உள்ளார்.

அரசாங்கத்தின் இலத்திரனியல் ஆட்சி கொள்கை ஒழுங்கின் கீழ் நிதி ஆணைக்குழுவின் அனைத்து உத்தியோகத்தர்களும் தமக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் தொடர்புபட்ட மாகாண திட்டமிடல், பாதிடு தயாரித்தல் மற்றும் கண்காணிப்பு என்பவற்றை சிறப்பாக மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மாகாண மட்டத்தில் நிதி ஆணைக்குழுவின் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் காணப்படுகின்றனர். அவர்கள் மாகாண சபை மற்றும் ஆணைக்குழுவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ தொடர்பாடல்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பார்கள். நிதி ஆணைக்குழு அதிகாரிகள் அம்மாகாண சபை அதிகாரிகளுடன் சிறந்த பரஸ்பர தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் செயற்பாடுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறுவது உறுதி செய்யப்படும்.

அண்மைக் காலத்தில் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், அறிவூட்டல்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நிதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிறப்பான ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் உள்வூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பயிற்சிக் கருத்தரங்குகளில் பங்குபற்றிய அதிகாரிகள் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளுடன் தாம் பெற்ற திறன்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வாறாக பெற்ற பயிற்சிகள் மற்றும் திறன்கள் நிறுவக அபிவிருத்தியில் பயன்படுத்தப்படும். அவசியப்படும் வேலைகளில் நிபுணர்களின் மற்றும் நிறுவனங்களின் வழிகாட்டல்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

நிதி ஆணைக்குழுவின் சட்டபூர்வமான தொழிற்பாடுகளை சிறப்பாக கொண்டு நடாத்துவதற்கு தேசிய மட்டத்திலும் மற்றும் உப தேசிய மட்டத்திலும் பயனுள்ள ஒருங்கமைப்பு ஊக்குவிக்கப்படும்.

நிதி ஆணைக்குழுவானது நல்லாட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக தனது செயற்பாடுகளின் போது நிதி ஒழுங்கு விதிகள், தாபன விதிக் கோவை, அரசாங்க கூற்று நிருபங்கள் மற்றும் ஏனைய வழிகாட்டுதல்களை பின்பற்றி எப்போதும் வெளிப்படையானதாகவும் பொறுப்புக்கூறும் தன்மையையும் பராமரித்துள்ளது.

நிதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் முறையான சொத்து முகாமையின் ஒரு பகுதியாக வருடாந்த சொத்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி ஆணைக்குழுவுக்கு அவசியமான மூலதன சொத்துக்களை கொள்வனவு செய்தல் மற்றும் பாவிக்க முடியாத பொருட்களை அகற்றுவதற்குமான சிறந்த முடிவுகளை மேற்கொள்ள முடியுமாறுள்ளது. நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டன.

நிதி ஆணைக்குழு ஆளணியின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் (Team Pprit) குழுவாக செயற்படும் அனுகுமுறையை ஊக்குவிக்கின்றது. இக்கலாசாரமானது ஊழியர்களுக்கு மத்தியில் இணக்கத்தன்மையை பராமரிப்பதற்கு ஆணைக்குழுவுக்கு உதவியுள்ளது.

ஆணைக்குழுவின் நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துறையாடல்களை மேற்கொண்டு செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு வழக்கமாக நிர்வாகக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன.

3.4 ஆணைக்குழுவின் கூட்டங்கள் - 2015

2015ஆம் ஆண்டு வருட காலப்பகுதியில் எட்டு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆணைக்குழு உறுப்பினர்கள் குழுக் கூட்டங்களில் பங்குபற்றிய தகவல்கள் பின்வரும் சட்டகம் காட்டுகின்றது.


அட்டவணை - 3. 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆணைக்குழு கூட்டங்கள்.

திகதி	தலைவர் திரு. ஆரியரத்ன ஹேவகே	திரைசேரி செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க	மத்திய வங்கி ஆளுனர் திரு. அர்ஜுன் மகேந்திரன்	உறுப்பினர் திரு. எம்.என். ஜுனெட்	உறுப்பினர் திரு. எஸ். அமிர்தலிங்கம்
12 பெப்ரவரி 2015	√	√	√	√	√
30 மார்ச் 2015	√	√	√	√	√
17 ஜூலை 2015	√	√	√	√	√
14 ஆகஸ்ட் 2015	√	√	√	√	√
08 ஒக்டோபர் 2015	√	√	√	√	√
12 நவம்பர் 2015	√	√	√	√	√
திகதி	தலைவர் திரு. உதித எச். பலிஹக்கார	திரைசேரி செயலாளர் கலாநிதி. ஆர்.எச்.எஸ். சமரதுங்க	மத்திய வங்கி ஆளுனர் திரு. அர்ஜுன் மகேந்திரன்	உறுப்பினர் பேராசிரியர் எச்.எம். ஸபருல்லாஹ்	உறுப்பினர் திரு. வீ. கனகசபாபதி
17 டிசம்பர் 2015	√	√	உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம்	√	√
31 டிசம்பர் 2015	√	√	உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம்	√	√

அத்தியாயம் 4
மாகாணங்களுக்கு நிதியினை
பங்கீடு செய்தல் மற்றும் செலவு

மாகாண சபைகளை சிறப்பான அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பதற்காக வழிநடாத்தி போதுமான வளங்களைப் பெற்றுக் கொடுத்து நாட்டின் அதிகாரப் பரவலாக்கலை செயன்முறைப்படுத்துகின்ற பிரதான நிறுவனம் நிதி ஆணைக்குழுவாகும்.

வரைபு - 1. நிதி வளங்களை ஒதுக்கீடு செய்தல்



4.1 மூலதன நிதி

மாகாண சபைகளுக்கு அவசியமான மூலதன நிதியின் தேவையானது அரசாங்கத்தின் கொள்கைகள், மாகாண சபையின் நடுத்தர கால அபிவிருத்தி திட்டம், மாகாண மட்டத்தில் வளங்களின் சாத்தியத்தன்மை என்பவற்றிற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். மூலதனத் தேவைகள் ஆணைக்குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு திரைசேரிக்கு அனுப்பி வைக்கப்படும். திரைசேரியினால் மொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதியானது மாகாண சபைகளுக்கிடையில் பகிர்நதளிக்கப்படும் போது ஆணைக்குழுவானது சமத்துவத்தை பேணும் வகையில் ஒரு புள்ளிவிபர சூத்திரத்தை பயன்படுத்துகின்றது. இச்சூத்திரமானது சமூக பொருளாதார அபிவிருத்தியில் பிராந்தியங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலான பல மாறிகளை உள்ளடக்கியுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு முறைமையானது நல்லாட்சிக் கோட்பாடுகளுடன் ஒருமித்துக் காணப்படுவதோடு இது குறித்த நோக்கங்களுக்காக நிதி ஒதுக்கம் செய்வதற்கு வழிகாட்டுவதோடு தேவையற்ற விடயங்களுக்கு நிதி ஒதுக்கம் செய்வதை தவிர்க்கின்றது. எவ்வாறாயினும் 2015ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யும்போது திறந்த கலந்துறையாடலின் மூலம் மாகாண சபைகளின் உயர் அதிகாரிகளின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு ஒரு நடைமுறைக்கு ஏற்ற அனுகுமுறை பயன்படுத்தப்பட்டது.

மூலதன நிதியினை பங்கீடு செய்யப்பட்ட புள்ளிவிபரவியல் முறையானது பிரதானமாக இரண்டு வகைப்படும். அவை மாகாணம் குறித்தொதுக்கிய அபிவிருத்தி கொடை மற்றும் பிரமான அடிப்படைக் கொடை என்பனவாகும். 2016ஆம் ஆண்டில் மாகாணம் குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை மற்றும் பிரமான அடிப்படைக் கொடையை தீர்மானிப்பதற்காக பயன்படுத்தப்படும் வள ஒதுக்கீட்டு சூத்திரமானது பின்வரும் பகுதியில் விபரிக்கப்படும்.

நிதி ஆணைக்குழுவானது 2015ஆம் ஆண்டில் இருந்து நியாயமா நிதி ஒதுக்கீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அபிவிருத்திக்கான நிதியினை மாவட்ட அடிப்படையில் மூலதன நிதியினை மாகாணங்களுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானித்தது. இச் செயன்முறைக்கு தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களமானது தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்பை பெற்றுத் தந்தது. இதன் போது பின்வரும் சமூக பொருளாதார காரணிகள் கருத்திற் கொள்ளப்பட்டன.

- பொருளாதாரம்
- சுகாதாரம்
- கல்வி
- உட்கட்டமைப்பு
- விவசாயம்

திரைசேரியினால் வழங்கப்பட்ட பிரமாண அடிப்படைக் கொடையை மேற்கூறிய சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபைகளுக்கிடையில் பங்கிடப்படுகின்றது. ஆனால் இந்நிதியானது மாவட்ட அடிப்படையில் பங்கிடப்படுவதில்லை. பிரமாண அடிப்படைக் கொடையின் கீழ் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கு ரூபா. 2.5 மில்லியன் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட அது அவர்களின் விருப்பப்படி அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த செலவிடப்பட முடியும். மிகுதிப் பணமானது மாகாண சபைகளினால் அதற்கு விருப்பத்திற்குரிய அபிவிருத்தித் திட்டங்களின் மீது செலவிட முடியும்.

2015ஆம் ஆண்டில் மாகாண சபைகளுக்கிடையில் பகிர்தளிக்கப்பட்ட மூலதன நிதியானது அட்டவணை நான்கில் தரப்பட்டுள்ளது. இத்தொகையானது தேசிய மட்டத்தினால் உள்ளூர் நிதி மூலங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி மூலங்களைக் கொண்டு அமூல் செய்யப்படும் கருத்திட்டங்களையும் உள்ளடக்கியதாகும். நிதி ஆணைக்குழுவானது மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை (PSDG) மற்றும் பிரமாண அடிப்படைக் கொடைகளையே (CBG) பகிர்தளிக்கும்.

நிதி ஆணைக்குழுவினால் வழங்கப்படும் மாகாணம் குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை (மா.கு.அ.நி) மற்றும் பிரமாண அடிப்படைக் கொடை (பி.அ.கொ) ஆகியவற்றிற்கு மேலதிகமாக மாகாண சபைகள் மத்திய அமைச்சுக்களில் இருந்து மற்றும் மேலே கூறப்படாத வெளிநாட்டு நிதியீட்ட கருத்திட்டங்களில் இருந்தும் மூலதனக் கொடைகளைப் பெற்றுக் கொள்கின்றன. இதற்கு மேலதிகமாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்தளிக்கப்பட்ட வருமான மூலங்களில் இருந்து உழைக்கப்பட்ட வருமானங்கள் மற்றும் வங்கி சேமிப்புக்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் வட்டி வருமானங்கள், தொடர்பான தகவல்கள் வருடாந்தம் நிதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். இவை வருடாந்த அபிவிருத்தித்திட்டத்தில் குறிப்பிடப்படாவிடினும், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை அமூல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

அட்டவணை - 4. மூலதன நிதி பங்கீடு - 2016


மாகாணம்	பிரமான அடிப்படை கொடை (பி.அ.கொ)	மா.கு.அ.செ	உப மொத்தம்	விஷேட கருத்திட்டம்	வெளிநாட்டு உதவித் திட்டங்கள்	மொத்தம்	மாகாணங்களுக்கான பங்களிப்பின் வீதம்	மாகாணம்
மேல்	2,894.1	460.0	3,354.1	10.8	-	746.1	4,100.2	9.1
மத்தி	3,684.3	423.0	4,107.3	13.2	-	1,067.0	5,174.3	11.5
தென்	2,246.3	413.0	2,659.3	8.6	1,000.0	730.0	4,389.3	9.7
வடக்கு	3,199.3	475.0	3,674.3	11.8	150.0	4,993.7	8,818.0	19.6
வடமேல்	3,216.3	375.0	3,591.3	11.6	-	1,118.1	4,709.4	10.5
வட மத்தி	2,838.3	400.0	3,238.3	10.4	-	1,226.9	4,465.2	9.9
ஊவா	2,736.3	475.0	3,211.3	10.4	-	833.7	4,045.0	9.0
சப்ரகமுவ	2,913.3	514.0	3,427.3	11.1	-	1,148.0	4,575.3	10.2
கிழக்கு	3,297.3	465.0	3,762.3	12.1	-	969.8	4,732.1	10.5
மொத்தம்	27,025.5	4,000.0	31,025.5	100.00	1,150.0	12,833.3	45,008.8	100.0

மூலம் : நிதி ஆணைக்குழு

குறிப்பு : உலக வங்கி, ஐ.நா.சிறுவர் நிதியம், ஐப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, கையளிப்புடனான கிளிநொச்சி நீர்வழங்கள் திட்டம்.

மாகாண சபைகளுக்கு பல்வேறுபட்ட வருமான மூலங்களில் இருந்து 2010 - 2015 ஆண்டு காலப்பகுதிக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வருமானத்தையும் அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உண்மையான செலவுகள் தொடர்பான தகவல்களை கீழே வரையு 2 காட்டுகின்றது.

வரையு - 2. மாகாண மூலதன செலவுகள் 2010 - 2015



மூலம்: மாகாண செலவு அறிக்கை

குறிப்பு: மா.கு.ச.கொ, பி.ச.கொ மற்றும் மேற்கூறிய அட்டவணையில் காட்டிய வெளிநாட்டு கொடைகள் மற்றும் திரைசேரி மற்றும் மாகாண நிதிகளையும் உள்ளடக்கியது.

மேலே உள்ள வரையின்படி இக்காலப்பகுதியில் மாகாண சபைகளின் வருமானங்கள் ரூபா 22,622 மில்லியன்களில் இருந்து ரூபா 28,728 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் சில மாகாண சபைகளின் உண்மையான செலவுகளானது வருமானத்தினை விட அதிகமானதாகக் காணப்படுவதோடு அதனால் மேலதிகமாக ஒதுக்கங்களை அல்லது உள்ளக நிதியினை வேண்டி நிற்கின்றது. இந்நிலையானது மாகாண மட்டத்தில் சரியான தேவைகள் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு என்பவற்றின் அவசியத்தை வேண்டி நிற்கின்றது.

4.2 மீண்டெழும் செலவுகளுக்கான நிதிகள்

மாகாண சபைகளின் மீண்டெழும் செலவுகளின் தேவைகளை மதிப்பீடு செய்வதும் நிதி ஆணைக்குழுவினது கடமையாகும். மாகாண சபைகளினால் சமர்ப்பிக்கப்படும் மீண்டெழும் செலவினங்களின் தேவைகளை மதிப்பீடு செய்யும் போது அனுமதிக்கப்பட்ட பதவி அணி, மத்திய அசைச்சுக்களினால் மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் பதிய நியமனங்கள், தனிப்பட்ட வேதனங்கள், சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள், மூலதன சொத்துக்களை பராமரித்தல் உட்பட மதிப்பிடப்பட்ட ஏனைய மீண்டெழும் செலவுகள், மாகாண சபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள், மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான மாற்றல்களையும் கருத்திற் கொள்ளும். மாகாண சபைகளுக்கான மொத்தக் கொடைகளின் தேவையினை திரைசேரிக்கு சிபாரிசு செய்யும் போது நிதி ஆணைக்குழுவானது ஒவ்வொரு மாகாண சபைகளினதும் வருமான இலக்குகளை கணக்கிட்டுக் கொள்ளும். மாகாண சபைகளின் மதிப்பீடு செய்யப்பட்ட மீண்டெழும் செலவிற்கும் மதிப்பீட்டிலான வருமானங்களுக்கும் இடையிலான இடைவெளியானது மொத்தக் கொடைகளினால் நிரப்பப்படும்.

2016ஆம் ஆண்டு திரைசேரியினால் கிடைக்கப்பெற்ற மொத்த கொடைகள் ரூபா 166,418,226 மில்லியன் மாகாணங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளது.


அட்டவணை – 5. பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் கொடைகள் - 2016 (ரூபா. மில்லியன்)

இல.	மாகாணம்	மொத்த கொடை
1	மேல்	21,743.786
2	மத்தி	23,374.869
3	தென்	20,507.843
4	வடக்கு	16,174.251
5	வடமேல்	20,797.898
6	வட மத்தி	12,838.982
7	ஊவா	16,249.859
8	சப்ரகமுவ	18,219.223
9	கிழக்கு	16,511.515
மொத்தம்		166,418.226

மூலம்: நிதி ஆணைக்குழு

கீழே உள்ள வரைபடமானது கடந்த 06 வருடங்களாக அதாவது 2010 – 2015 காலப்பகுதியில் மொத்தக் கொடையின் நிதியீட்டம் மற்றும் பயன்பாட்டின் போக்கினை காட்டுகின்றது.

வரைபு – 3. மாகாண மீண்டெழும் செலவினங்களின் விபரம் 2010 – 2015(Rs.Mn)



மூலம்: நிதி ஆணைக்குழு

அத்தியாயம் 5

மாகாண சபைகளின் வருமானம்

மாகாண சபைகளுக்கான வருமானமானது பிரதானமாக இரண்டு மூலங்களில் இருந்து கிடைக்கின்றது. அதாவது மத்திய அரசின் வருமானங்களில் இருந்தான மாற்றல்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம்.

அரசாங்க வருமானத்தில் இருந்தான மாற்றல்கள்

திரைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்ட அரச இறைக் கொள்கை சுற்றுநிருபம் இல. 01/2010இன் படி குறிப்பிடப்பட்ட வருமான உழைப்பு மூலங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் வருமானத்தில் கீழ்வரும் வீதங்களில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.

- நாட்டைக் கட்டியெழுப்பும் வருமானத்தில் 33 1/3 சதவீதம்.
- முத்திரை வரியில் 100 சதவீதம்
- மோட்டார் பதிவுக் கட்டணத்தில் 70 சதவீதம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் வரி, முத்திரை வரி மற்றும் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் ஆகிய வருமானங்களை சேகரிக்கும் நிறுவனங்கள் இரு வாரங்களுக்கு ஒருமுறை பிரத்தியேக வங்கிக் கணக்குகளினூடாக மாகாண சபைகளுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படும். மேற்கூறப்பட்ட சத வீதங்கள் நிதி ஆணைக்குழுவின் சம்மதத்துடன் திரைசேரியினால் அவ்வப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.


அட்டவணை – 6. மாகாண சபைகளுக்கான அரச வருமானங்களின் மாற்றல்கள் வீதம்.

மாகாணம்	விகிதாசாரம்
மேல்மாகாணம்	48%
மத்திய மாகாணம்	9%
தென் மாகாணம்	9%
வடமேல் மாகாணம்	9%
சப்ரகமுவ மாகாணம்	5%
வடமத்திய மாகாணம்	5%
ஊவா மாகாணம்	5%
கிழக்கு மாகாணம்	5%
வடமாகாணம்	5%

5.1 மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வளிக்கப்பட்ட வழிகள் மூலம் சேகரிக்கப்பட்ட வருமானங்கள்


அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் ஒன்பதாவது அட்டவணையின் 36.1 தொடக்கம் 36.20 வரையான பிரிவுகளில் மாகாண வருமான மூலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாகாண வருமானமானது வரி வருமானத்தையும் வரியல்லாத வருமானத்தையும் உள்ளடக்கியதாகும். கலால் வரி, மருந்துகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் வினியோகத்தர் உரிமத்துக்கான வரி, மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டணங்கள், மோட்டார் வாகன உரிமத்துக்கான கட்டணம், விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டணங்கள், கூலிகள், வட்டி, பரீட்சைக் கட்டணம், வியாபாரப் பெயர்களை பதிவுக்கட்டணம், முத்திரை வரி மற்றும் நீதிமன்றத் தண்டப் பணங்கள் ஆகிய மாகாண சபைகளுக்கான பிரதான வருமான மூலங்களாகும். மாகாண சபைகளினால் சேகரிக்கப்படும் முத்திரை வரி மற்றும் நீதிமன்ற தண்டப் பணங்கள் வருடாந்தம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாற்றப்படும். மேற்கூறப்பட்ட அனைத்து வருமானங்களிலும் முத்திரை வரியானது அதிகூடிய பங்களிப்புச் செய்கின்றது. 2007 தொடக்கம் 2015 ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு வருமான மூலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வருமானமானது பின்வரும் வரைபில் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான உரிய தரவுகள் பின் இணைப்பு IV இல் காட்டப்பட்டுள்ளன.

வரைபு – 4. மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வருமானம் 2007 – 2015




2010ஆம் ஆண்டில் இருந்து மொத்தப் புரள்வு வரி நீக்கப்பட்டதிலிருந்து முத்திரை தீர்வை மற்றும் மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணம் என்பன குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஏனைய வருமானங்கள் எப்போதும் தேக்க நிலையிலேயே காணப்படுகின்றது.

வரைபு – 5. அரசாங்க வருமான மாற்றல்கள் 2011 – 2015



2011இல் இருந்து 2015 ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மாற்றப்படுவதற்கு இலக்குபடுத்தப்பட்ட வருமானம் மற்றும் உண்மையாக மாற்றப்பட்ட வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை வரைபு 5 காட்டுகின்றது. இக்காலப்பகுதியில் வேறுபாடானது குறைவடைந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

வரைபு - 6. தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் வருமான சேகரிப்பு 2010 - 2015



தேசிய மட்டத்திலான வருமானமானது தொடர்ந்தும் அதிகரித்துச் சென்றுள்ள அதே வேலை மாகாண வருமான சேகரிப்பானது தொடர்ந்து 5 சதவீதமாக தேங்கிய நிலையில் காணப்படுகின்றது.

அத்தியாயம் 6

மாவட்ட மற்றும் மாகாண
மட்டத்தில் சமூக பொருளாதார
காரணிகளில் காணப்படும் வேறுபாடுகள்


இவ்அத்தியாயமானது மாகாண மட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வறுமை, வருமானப் பங்கீடு, பொருளாதார உட்கட்டமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு உள்ளடங்கலாக தெரிவு செய்யப்பட்ட பிரதான சமூக பொருளாதார குறிக்காட்டிகளின் போக்கினை விமர்சனம் செய்கின்றது.

6.1 மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாகாணங்களின் பங்களிப்பு

வரைபு 7இல் காட்டப்பட்டுள்ளது போன்று 2004 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியில் மேல்மாகாணத்தின் பங்களிப்பானது 51.4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து மேல் மாகாணத்தின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்க வகையில் உயர்வாகவே காணப்படுகின்றது. ஏனைய மாகாணங்கள் தொடர்பாக கூறுவதாயின் அவைகளின் பங்களிப்பில் சிறிது அதிகரிப்பு காணப்படுகின்றது. கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்குள் பெரும் எண்ணிக்கையான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் தொடர்பான நடவடிக்கைகள் குவிந்து காணப்படுகின்றமையினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான மேல் மாகாண சபையின் பங்களிப்பானது தொடர்ந்தும் உயர்வாகக் காணப்படுகின்றது.

ஒரு தேசிய பொருளாதாரத்தின் விரிவான தொகை ரீதியான அளவே மொ. உ.உ ஆகும். மேலும் குறிப்பாக கூறுவதாயின் மொ.உ.உ ஆனது ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அதாவது ஒரு வருடத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்கள் சேவைகளினதும் மொத்த பணப் பெறுமதியாகும்.

வரைபு – 7. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாணங்களின் பங்களிப்பு 2004 – 2014



மூலம்: இலங்கை மத்திய வங்கி

2013 – 2014 ஆண்டு காலப்பகுதியில் மாகாண அடிப்படையில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பினை அட்டவணை 7 காட்டுகின்றது. ஊவா, தென், வடக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்கள் குறிப்பிடும்படியான பங்களிப்பை விவசாயத்துறைக்கு செய்துள்ளதோடு மேல்மாகாணம் மிகவும் குறைவான பங்களிப்பையே செய்துள்ளது. அனைத்து மாகாணங்களிலும் சேவைத்துறையே முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதுவே நாட்டின் நிலையுமாகும். தேசிய மட்டத்தில் சேவைத் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 61.7 சதவீத பங்களிப்பை 2014இல் செய்துள்ளது.

அட்டவணை – 7. துறைவாரியாக மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி

மாகாணம்	2013			2014		
	விவசாயம்	கைத்தொழில்	சேவைகள்	விவசாயம்	கைத்தொழில்	சேவைகள்
மேல்	2.3	38.8	58.9	2.1	37.1	60.9
மத்தி	10.0	24.9	65.1	11.3	22.9	65.9
தென்	12.5	27.3	60.3	13.9	26.0	60.1
வடக்கு	15.3	17.5	67.3	13.5	19.6	67.0
கிழக்கு	13.0	33.2	53.9	12.6	32.3	55.2
வடமேல்	11.8	28.9	59.3	11.3	29.0	59.7
வட மத்தி	13.3	23.7	63.0	13.8	21.3	64.8
ஊவா	17.7	22.1	60.2	17.2	22.1	60.6
சப்ரகமுவ	12.4	21.9	65.7	11.4	21.8	66.8
மொத்தம்	8.2	31.3	60.5	8.3	30.1	61.7

மூலம்: இலங்கை மத்திய வங்கி

6.2 வறுமை

“வறுமை” என்ற சொல்லானது இரண்டு விரிவான கருத்துக்களுடன் தொடர்புபட்டதாகும். குறிப்பாக சொல்வதாயின் முழுமையான வறுமை மற்றும் ஒப்பீட்டு வறுமை என்பனவாகும். முழுமையான வறுமை என்பதை பின்வருமாறு வரையறுக்கலாம். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, பாதுகாப்பான குடிநீர், துப்பரவு ஏற்பாடுகள், சுகாதாரம், தங்குமிடம், கல்வி என்பன கிடைப்பதில் இருந்து தவிர்க்கப்பட்டிருப்பதாகும். ஒப்பீட்டு ரீதியான வறுமை என்பது சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களின் பொருளாதார அந்தஸ்த்து மற்றும் ஒரு குறிப்பிட்ட அதிகாரவர்க்கத்தினால் பிரதானமாக அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் குறைந்தபட்ச வாழ்க்கை மட்டத்தினை அனுபவிப்பதுடன் தொடர்புபட்டதாகும். இவ்விரண்டு கோட்பாடுகளும் வருமானத்தையும் மற்றும் நுகர்வினையும் மாத்திரமே கருத்திற் கொள்கின்றன. ஆனால் பொருள் அல்லாத விடயங்களான வாழ்வதற்கான சுதந்திரம் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சுதந்திரம் என்பவற்றைக் கருத்திற் கொள்வதில்லை.

இலங்கையில் வறுமை மட்டத்தை கணிப்பிடுவதற்கு தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களமானது முழுமையான வறுமை கோட்பாட்டையே கணக்கில் எடுக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தலைக்குரிய வறுமைச் சுட்டி கணிப்பிடப்படுகின்றது. ஒரு தனி நபரின் ஒரு மாதத்திற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவசியமான ஒரு மாத வருமானத்திற்கு கீழுள்ள நபர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் அவர்களின் மொத்த எண்ணிக்கையானது தலைக்குரிய வறுமைச் சுட்டியினால் குறிப்பிடப்படுகின்றது.

வரைபு 8 ஆனது தலைக்குரிய வறுமைச் சுட்டியையும் மற்றும் வறுமைக்கு கீழுள்ள குடித்தொகுதிகளின் சத வீதத்தையும் காட்டுகின்றது.


2013ஆம் ஆண்டில் தலைக்குரிய வறுமைச் சுட்டி மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழான குடித் தொகுதிகளின் சத வீதம் முறையே 6.7 சத வீதம் மற்றும் 5.3 சதவீதம் ஆகும். அதி கூடிய 28.9 சதவீத வறுமைச் சுட்டியையும் 25 சத வீத வறுமைக் கோட்டின் கீழான வீட்டுத் தொகுதிகளையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்கள் இரண்டாம் மூன்றாம் அதிகூடிய சுட்டிகளிலும் அதிகுறைந்த வீதமானது மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மொனராகலை, பதுளை, மற்றும் காலி மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகூடிய வறுமை நிலையைக் காட்டுகின்றன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்கள் இரண்டு சுட்டிகளிலும் குறைந்த சதவீதத்தை பதிவு செய்துள்ளன.

(2015ஆம் ஆண்டில் மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ வறுமை கோடுகளானது பின் இணைப்பு II இல் குறிப்பிடப்பட்டுள்ளது).

வரைபு – 8. தலைக்குரிய வறுமை சுட்டி மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழான குடித்தொகுதிகளின் சத வீதம் - 2013




மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

6.3 வருமாணப் பகிர்வு

ஒரு நாட்டின் வருமாணப் பகிர்வானது தேசிய வருமாணம் பல்வேறுபட்ட குழுக்கள், தனி நபர்கள், குடித் தொகுதிகள், மற்றும் சமூக குழுக்களுக்கிடையில் எவ்வாறு பகிரப்பட்டுள்ளது என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை பெற்றுக் கொடுக்கும். சமூகத்தின் பல்வேறு படித்தரங்களுக்கு மத்தியிலும் நியாயமான வருமான பகிர்வு இல்லாத பொருளாதார வளர்ச்சி மட்டும் பிரயோசனமற்றதாகும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். ஆகவே, அபிவிருத்தி பொருளியலாளர்கள் மற்றும் திட்டமிடலாளர்கள் அபிவிருத்தியின் மட்டத்தைக் கணிப்பிடும் போது வருமாணப் பகிர்விற்கு மிக முக்கிய கவனம் செலுத்துகின்றனர்.

வருமாணப் பகிர்வின் போக்கினை அளவிடுவதற்காக கினி குணகமானது பரவலாக பயன்படுத்தப்படும் குறிக்காட்டியாகும். கினி குணகமானது ஒன்றுக்கு கிட்டியதாகக் காணப்படின் அது அதி உயர்பட்சமான வருமான சமத்துவமின்மையை பிரதிபலிப்பதோடு அது வறுமைக் குழுக்களுக்கு பாதகமானதாகும்.

வரைபு - 9. மாகாண அடிப்படையில் மிகவும் வறியவர்களாலும் பணக்காரர்களாலும் உழைக்கப்பட்ட வருமானங்களின் சத வீதம் - 2013.



மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

2012/ 2013இல் மாகாண மட்டத்தில் நாட்டில் காணப்பட்ட மிகவும் வறிய மற்றும் மிகவும் செல்வந்தக் குழுக்கள் பெற்றுக் கொண்ட மொத்த வருமானத்தின் சத வீதம் வரைபு 9இல் காட்டப்பட்டுள்ளது. அனைத்து மாகாணங்களிலும் சனத்தொகையில் 20 சதவீதமான செல்வந்தர்கள் 50 சத வீதத்திற்கும் மேற்பட்ட மாகாண வருமானத்தை அனுபவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. மிகவும் வறிய 20 சத வீதமானோர் அனுபவிப்பது வெறுமனே 5 சத வீத வருமானமேயாகும். அனைத்து மாகாணங்களிலும் வறியவர்களால் உழைக்கப்பட்ட வருமானத்தின் அளவானது குறித்த வருட காலப்பகுதியில் ஒரே மாதிரியாகவே காணப்பட்டது. மேல், வடக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் செல்வந்தர்கள் மாகாணத்தின் மொத்த வருமானத்தில் 58 சத வீதத்திற்கு மேல் அனுபவிக்கின்றனர். குறைந்த சத வீத அதி உயர் வருமானம் பெறுபவர்கள் வட மத்திய மாகாணத்தில் காணக்கூடியதாக உள்ளது.

6.4 குடித்தொகுதிகளின் வருமான செலவு போக்கு

குடித்தொகுதிகளின் வருமான செலவு போக்கானது ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடும் மிகமுக்கியமான குறிக்காட்டியாகும். வருமான மட்டம் உயர்ந்து செல்லும் போது உணவு பொருட்களின் நுகர்வின் மீதான செலவுகள் குறைவடைந்து நீண்டகால பொருட்கள் மீதான செலவின் பங்கு உயர்வடைந்து செல்வதை நடைமுறை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

குடித் தொகுதிகளின் உணவுப் பொருட்கள் மீதான செலவுகளை தானியங்கள், இறைச்சி, மீன், பால், குடிபாணங்கள், இனிப்புப் பண்டங்கள் போன்ற உணவுப் பொருட்கள் மீதான செலவுகளாக வரையறுக்கலாம். உணவல்லா பொருட்கள் பிரதானமாக வீடு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, எரிபொருள் மற்றும் மின்சாரம், மருத்துவம் மற்றும் கல்வி போன்றவைகளாகும்.

அட்டவணை 8ஆனது 1990/ 91 மற்றும் 2012/ 2013 வருட காலப்பகுதியில் மாகாண மட்டத்தில் சராசரி குடித்தொகுதி வருமானம் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் உணவல்லா பொருட்களின் விகிதாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சித்தரித்துக்

காட்டுகின்றன. (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1990/ 91 காலப்பகுதியின் தரவுகள் காணப்படவில்லை)

1990 – 2013 இடைப்பட்ட காலப்பகுதியில் அனைத்து மாகாணங்களிலும் குடித்தொகுதிகளின் பெயரளவிலான வருமானமானது பத்துத் தடவையினால் அதிகரித்துள்ள வேலையில் உணவுப் பொருட்கள் மீதான சராசரி செலவினங்கள் 28.8 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளது. அனைத்து மாகாணங்களிலும் உணவல்லா பொருட்கள் மீதான செலவானது குறிப்பிடும்படியான அளவில் அதிகரித்துள்ளது.

அட்டவணை – 8. மாகாண அடிப்படையில் குடித்தொகுதியின் மாதாந்த சராசரி வருமான மற்றும் செலவு 1990 / 1991 மற்றும் 2012 / 13

மாகாணம்	1990/91			2012/13		
	சராசரி மாதாந்த வருமானம் (ரூ)	உணவு செலவு %	உணவல்லா செலவு %	சராசரி மாதாந்த வருமானம் (ரூ)	உணவு செலவு %	உணவல்லா செலவு %
மேல்	5,011	58.0	42.0	58,298	31.1	68.9
மத்தி	3,454	68.6	31.4	38,988	39.8	60.2
தென்	3,587	68.8	31.2	36,429	39.1	60.9
வடக்கு	NA	NA	NA	34,562	47.6	52.4
கிழக்கு	NA	NA	NA	30,885	53.6	46.4
வடமேல்	3,259	70.2	29.8	37,664	40.0	60.0
வட மத்தி	3,327	67.0	33.0	33,935	39.2	60.8
ஊவா	3,304	68.5	31.5	28,866	44.5	55.5
சப்ரகமுவ	3,555	67.9	32.1	32,373	42.1	57.9
மொத்தம்	3,905	64.6	35.4	41,444	37.8	62.2

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

6.5 கல்வி


சுதந்திரத்திற்கு முன்பான 1940களில் இருந்தே இலவசக் கல்வியானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கிடையில் கல்வித் தரத்தில் உயர் நிலையில் காணப்படுகின்றது. 2015ஆம் ஆண்டில் கல்வி தொடர்பான மிலேணியம் அபிவிருத்தி இலக்கானது அடையப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாட்டிற்குள் பிராந்தியங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. அரசாங்கமானது தமது அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலில் அறிவுசார் பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு அதி உயர் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் மாகாண மட்டத்தில் கல்விக்கான வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்போது தனியார்த்துறை கல்வி நிறுவனங்களால் பெற்றுக் கொடுக்கப்படும் கல்விச் சேவைகளுக்கு உயர் கேள்வி காணப்படுகின்றது.

கல்வி மட்டத்தில் காணப்படும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை மாணவர்கள் கல்வியைத் தொடரும் விகிதம், கணனி அறிவு மற்றும் மக்களின் கல்வி மட்டம் போன்ற குறிக்காட்டிகளைக் கொண்டு மதிப்பீடு செய்ய முடியுமாயுள்ளது.

வரைபு 10 ஆனது 2014ஆம் ஆண்டில் பால் மற்றும் மாகாண அடிப்படையில் பாடசாலை மாணவர்கள் கல்வியைத் தொடரும் விகிதாசாரத்தை சித்தரித்துக் காட்டுகின்றது. 1- 5 ஆம் வகுப்பு வரையில் பாடசாலை மாணவர்கள் கல்வியைத் தொடரும் சத வீதமானது 96 சத வீதத்தையும் தாண்டிக் காணப்படுகின்றது. ஆண் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியைத் தொடரும் சத வீதமானது பெண் பிள்ளைகளின் பாடசாலை கல்வியைத் தொடரும் சத வீதத்தை விடக் குறைவாகக் காணப்படுவது கவனிக்கத்தக்க விடயமாகும். ஊவா

மாகாணமானது 2014இல் ஆண் பிள்ளைகளின் குறைவான கல்வியைத் தொடரல் சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.

வரைபு – 10. பால் மற்றும் மாகாண அடிப்படையில் பாடசாலை கல்வியைத் தொடரல் விகிதம்




மூலம்: கல்வி அமைச்சு (2014)

கணினிக் கல்வி வீதம் என்பது மொத்த சனத்தொகையில் கணினி அறிவுடைய சனத்தொகையின் எண்ணிக்கையை சதவீதத்தில் குறிப்பிடுவதாகும். கணினி அறிவுடையவர் என்பது ஒரு நபர் தானாகவே ஒரு கணினியை பயன்படுத்துவ முடியுமாயின் அவர் கணினி அறிவுடையவராகக் கருதப்படுவார். தற்போதைய தொழிற் சந்தையில் வினைத்திறனான தொழிலில் ஈடுபடுவதற்கு அவசியமான திறன்களில் கணினி அறிவானது மிகவும் முக்கியமானதாகும். அனைத்து மட்டங்களிலும் கணினி அறிவை மேம்படுத்துவதற்கு உரிய அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது.

வரைபு 11, 2014 மற்றும் 2015 காலப்பகுதியில் மாவட்ட மட்டத்தில் கணினி அறிவு விகிதாசாரத்தை சித்தரித்துக் காட்டுகின்றது. 2014 மற்றும் 2015 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் கணினி அறிவு வீதம் முறையே 25.1 சதவீதம் மற்றும் 25.8 சதவீதமாகும். மேல் மாகாணத்தின் மாவட்டங்களில் அதி கூடிய கணினி அறிவு வீதம் பதிவு செய்யப்பட்டிருந்த அதே வேலை ஹம்பாந்தோட்டை மாவட்டம் (தென் மாகாணம்) மற்றும் வவுனியா மாவட்டம் (வட மாகாணம்) முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பதிவு செய்தது. மேல் மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் ஆகியவற்றின் அனைத்து மாவட்டங்களும் கணினி அறிவு மட்டத்தில் சராசரியில் ஒன்றாகக் காணப்படும் அதே வேலை நுவரெலியா, பதுளை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்தில் காணப்படுகின்றன.

வரைபு – 11. மாவட்ட மட்டத்தில் கணனி அறிவு 2014 – 2015



மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

அட்டவணை ஒன்பதானது 2012/ 2013இல் மாவட்டத்தில் மக்களின் கல்வி மட்டத்தை சித்தரித்துக் காட்டுகின்றது. சனத்தொகையில் பெரும்பாலானோர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி மட்டத்தை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் சாதாரண தரம் வரையிலான கல்வியில் காணப்படும் வேறுபாடானது 39.4 சதவீதம் தொடக்கம் 55.7 சத வீத இடைப்பட்ட எல்லைக்குள் காணப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்ற சனத்தொகையின் வீதமானது 16.9 சதவீதத்திலிருந்து 36.4 சத வீதத்திற்கிடையில் வேறுபடுகின்றது. இவ் வரைபின்படி அதிகூடிய கல்வி மட்டமானது கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதில் 22.3 சத வீத சனத்தொகையினர் க.பொ.த உயர்தரம் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமைகளை பெற்றுள்ளனர். கம்பஹா, களுத்துறை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் கல்வி மட்டத்தில் ஒப்பீட்டளவில் உயர்மட்ட அளவைக் காட்டும் அதே வேலை முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் கல்வி மட்டத்தில் குறைவான அடைவைக் காட்டி நிற்கின்றன.

வரைபு 9 மாவட்ட மட்டத்தில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் கல்வி மட்டம் - 2013

மாவட்டம்	பாடசாலை செல்லாதவர்களின் வீதம்	5ஆம் வகுப்பு வரை	6-10 வகுப்பு வரை	க.பொ.த. சா.த சித்தி	க.பொ.த உயர்தரம் மற்றும் அதற்கு மேல் சித்தி
கொழும்பு	2.0	16.9	40.5	18.2	22.3
கம்பஹா	2.2	17.8	42.0	22.1	15.8
களுத்துறை	2.8	21.7	42.3	17.0	16.1
கண்டி	3.8	23.0	42.0	15.9	15.2
மாத்தளை	4.0	27.0	45.8	14.2	8.9
நுவரெலியா	8.5	34.7	42.0	8.9	5.9
காலி	3.1	24.4	45.3	15.9	11.2
மாத்தறை	4.1	25.4	39.4	16.3	14.7
ஹம்பாந்தோட்டை	5.5	27.0	44.3	14.3	8.7
யாழ்ப்பாணம்	1.5	25.1	46.9	16.3	10.2
மன்னார்	2.2	29.6	50.4	9.3	8.4
வவுனியா	3.0	29.0	41.9	14.2	11.9
முல்லைத்தீவு	3.1	30.1	55.7	6.5	4.6
கிளிநொச்சி	3.1	30.2	51.8	10.2	4.8
மட்டக்களப்பு	5.7	36.4	40.6	10.8	6.5
அம்பாறை	4.6	32.6	39.4	13.9	9.5
திருகோணமலை	2.3	32.0	42.9	15.0	7.7
குருணாகலை	3.4	23.5	45.2	16.1	11.9
புத்தளம்	3.8	28.7	48.9	10.4	8.2
அனுராதபுரம்	3.3	28.0	47.4	13.9	7.3
பொலன்னறுவை	4.1	28.9	46.8	12.2	7.8
பதுளை	6.6	30.6	44.8	10.2	7.8
மொனராகலை	5.7	28.0	46.7	12.0	7.6
இரத்தினபுரி	5.9	26.6	45.3	13.6	8.5
கேகாளை	2.7	24.6	44.6	15.9	12.2
இலங்கை	3.7	24.7	43.6	15.5	12.4

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

6.6 சுகாதாரம்

எமது நாட்டின் சுகாதாரக் குறிக்காட்டிகளானது இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் திருப்திகரமானதாகக் காணப்படுகின்றது. இது பிரதானமாக சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே பின்பற்றப்பட்ட அனைவரும் இலவச சுகாதார சேவைகளை பெற்றுக் கொடுத்தல் என்ற கொள்கையின் விளைவாகும். சுதந்திரத்திற்கு பின்பு வந்த அனைத்து அரசாங்கங்களும் மக்களின் சுகாதார தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெருமளவு வளங்களை தொடர்ந்து ஒதுக்கி வந்துள்ளது. அவ்வாறாயினும் தற்போது சுகாதார சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் தனியார்த்துறையின் ஈடுபாடு அதிகரித்து வருகின்றது.

2013ஆம் ஆண்டில் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற குறைநிறை பிரப்புக்கள் மற்றும் மொத்த சிறுவர்களில் பாரம் குறைந்த சிறுவர்கள் விகிதம் தொடர்பான தரவுகள் அட்டவணை 10இல் காட்டப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற குறைநிறை பிறப்புக்கள் 13.3 சத வீதமாகும். தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய நான்கு மாகாணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள குறை நிறை பிறப்புக்களின் வீதம் அதிகமாகும்.

அட்டவணை – 10. மாகாண மட்டத்தில் நிறை குறைந்த குழந்தைகளின் பிறப்பு மற்றும் நிறை குறைந்த சிறுவர்களின் வீதம்

மாகாணம்	குறை நிறை %	நிறை குறை முன்பள்ளி சிறார்கள் வயது 2- 5 %	
		மிதமான	மோசமான
மேல்	12.2	13.4	3.1
மத்தி	15.6	19.4	4.7
தென்	11.5	23.6	3.6
வடக்கு	11.0	19.1	3.4
கிழக்கு	12.3	19.1	4.2
வடமேல்	11.7	17.0	3.4
வட மத்தி	13.9	22.8	3.9
ஊவா	16.0	23.8	4.6
சப்ரகமுவ	16.6	22.4	3.3
இலங்கை	13.3	19.5	3.8

மூலம்: சுகாதார சேவைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மற்றும் வருடாந்த சுகாதார தகவல் - 2013.

இலங்கையில் 2-5 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களிடத்தில் நிறை குறைந்த சிறுவர்களின் விகிதமானது 19.5 சத வீதமாகும். தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் வட மத்திய மாகாணம், ஊவா, சப்ரகமுவ மற்றும் தெற்கு ஆகிய நான்கு மாகாணங்களிலும் முன்பள்ளி மாணவர்களிடத்தில் நிறை குறைந்த சிறுவர்களின் சத வீதமானது உயர்வாகக் காணப்படுகின்றது. அதே வேலை மேல் மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களின் தேசிய சராசரியைவிட குறைவாகக் காணப்படுகின்றது.

நாட்டில் காணப்படும் முன்பள்ளிச் சிறார்களில் மிகவும் மோசமான நிறை குறைவைக் கூடிய சிறுவர்களின் 3.8 சத வீதமாகும். இச் சதவீதமானது ஒப்பீட்டளவில் மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகமாகும். அடுத்து குறிப்பிடத்தக்க

மூலம்: சுகாதார சேவைகள் மற்றும் சதேச வைத்திய அமைச்சு மற்றும் வருடாந்த சுகாதார தகவல் - 2013.


அட்டவணை 11 ஆனது 2013 ஆம் ஆண்டில் பதியப்பட்ட அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் மாகாண பரம்பலைக் காட்டுகின்றது. டெங்கு நோயானது அவ்வாறு பரவக்கூடிய நோய்களில் பிரதானமாகும். அதிகூடிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையானது மேல் மாகாணத்தில் பதியப்பட ஊவா மாகாணத்தில் குறைந்த அளவிலான நோயாளர்கள் பதியப்பட்டுள்ளனர். ஒன்பது மாகாணங்களிலும் பதியப்பட்ட ஏனைய பரவும் நோய்களின் நிகழ்வுகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இந்நோய்களின் பரவுதலானது சனத்தொகை மற்றும் சூழல் மாசடைதல் ஆகிய காரணிகளுடன் தொடர்புபட்டதாகும்.

6.7 பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு

பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பனவானது மக்களின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன், அவர்களது வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் காரணியாகவும் காணப்படுகின்றது. இப்பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளின் கீழ் வீதி, போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் கருத்திற் கொள்ளப்படும்.

மாகாண சபைகளின் அதிகாரங்களுக்கு கீழ்வரும் ஸீ மற்றும் டி வகுப்பு வீதிகளின் தூரம் மற்றும் அடர்த்தி தொடர்பான தகவல்களை வரைபு 13 குறிக்கின்றது. மிகவும் நீளமான ஸீ வகுப்பு வீதி வலயமைப்பானது வட மாகாணத்தில் காணப்படுவதோடு மிகவும் குறுகிய வலயமைப்பானது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. வட மாகாணத்திற்கு அடுத்தபடியாக வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம் என்பன இறங்கு வரிசையில் வீதி வலயமைப்பைக் கொண்டுள்ளன. மிகவும் நீளமான டி வகுப்பு வீதி வலயமைப்பினை வடமேல் மாகாணம் கொண்டுள்ளது. வட மாகாணமும் ஊவா மாகாணமும் குறைந்த மட்டத்திலேயே டி வகுப்பு வீதி வலயமைப்பைக் கொண்டுள்ளன. அதி உயர் அளவிலான வீதி அடர்த்தியானது சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகியுள்ளதோடு மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் அடுத்தபடியாக அடர்த்தியான வீதி வலயமைப்பைக் கொண்டு காணப்படுகின்றன. மிகவும் குறைந்த அளவிலான வீதி அடர்த்தியைக் கொண்டது கிழக்கு மாகாணமாகும்.

வரைபு – 13. மாகாண வீதிகள்




மூலம்: இலங்கை மத்திய வங்கி

2012 – 2014 ஆண்டு காலப் பகுதியில் மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையை வரைபு 14 காட்டுகின்றது. அதிகூடிய மோட்டார்

வாகனங்களை மேல் மாகாணத்தில் காணக் கூடியதாகவுள்ளது. இது 2014இல் 1.4 மில்லியன்களாகும். வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்கள் வாகன எண்ணிக்கையில் முறையே இரண்டாம் மூன்றாம் நிலையில் காணப்படுகின்றன. மிகவும் குறைந்த அளவிலான வாகனங்கள் ஊவா மாகாணத்திலே காணப்படுகின்றன. வட மாகாணத்தை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் 2012 – 2014 காலப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் உள்ளது.

வரைபு – 14. மாகாண அடிப்படையில் 2012 – 2014 காலப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை



மூலம்: இலங்கை மத்திய வங்கி

6.8 நீர் மற்றும் துப்புரவு ஏற்பாடுகள்


சுத்தமான குடிநீர் என்பது பாதுகாக்கப்பட்ட குளங்கள், குழாய் மூலமான நீர், சமூக அடிப்படையில் நீர் நிதியாகத் திட்டங்களின் மூலமான குழாய் நீர், குழாய் கிணறுகள், நீர் பவுசர்கள் மூலம் விநியோகித்தல் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வது என்பது ஒரு அடிப்படைத் தேவையாகும். இது மக்களின் சுகாதார வாழ்க்கை மட்டத்தை மேம்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். குடிநீர் மற்றும் துப்புரவு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கமானது வருடாந்தம் பெருமளவிலான நிதி வளங்களை ஒதுக்குகின்றது. 2013ஆம் ஆண்டில் பாதுகாப்பான குடிநீர் வசதியினைக் கொண்ட குடித்தொகுதிகளின் சத வீதத்தினை வரைபு 15 காட்டுகின்றது.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 40 சத வீதமானோர் முறையான குழாய் மூலமான குடிநீர் வசதியினைப் பெறுகின்ற அதேவேலை 59.4 சத வீதமானோர் ஏனைய மூலங்களான கிணறுகள், குழாய்க் கிணறுகள், ஓடைகள் மற்றும் ஆறுகளில் இருந்து நீரைப் பெறுகின்றனர். ஏறக்குறைய 10 சத வீதமானோர் பாதுகாப்பற்ற மூலங்களில் இருந்து நீரைப் பெறுகின்றனர்.


வரைபு 15இன்படி நுவரெலியா, பதுளை, கிளிநொச்சி மற்றும் கேகாளை ஆகிய மாவட்டங்களில் 15 சத வீதமான குடித் தொகுதிகளுக்கே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப் பெறுகின்றது. அது நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த மட்டமாகும்.

வரைபு – 15. மாவட்ட மட்டத்தில் பாதுகாப்பான குடிநீர் வசதி – 2013



மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

வரைபு – 16. மாவட்ட அடிப்படையில் மலசல கூட வசதிகள் - 2013



மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

2013ஆம் ஆண்டின் கணிப்பின் படி தனது குடும்ப அங்கத்தவர்களினால் மாத்திரம் பயன்படுத்துவதற்கான பிரத்தியேக மலசல கூடங்களை உரிமையாகக் கொண்டுள்ள குடித்தொகுதிகளின் சத வீதத்தை வரைபு 16 காட்டுகின்றது. மேல் மாகாணம், தென் மாகாணம், வட மத்திய மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் 90 சத வீதமான குடித்தொகுதிகளுக்கு பிரத்தியேக மலசல கூடங்கள் காணப்படுகின்றன. மிகவும் குறைந்தளவிலான தமது பாவணைக்கென பிரத்தியேக மலசல கூடங்களைக் கொண்ட குடித்தொகுதிகளைக் கொண்ட மாவட்டமாக திருகோணமலை காணப்படுகின்றது. வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான பிரத்தியேக மலசலகூட வசதிகளைக் கொண்டே காணப்படுகின்றது.

அத்தியாயம் 7

2014ஆம் ஆண்டுக்கான மாகாண கணக்காய்வு
அறிக்கையின் சிறப்பம்சங்கள்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 154 (1) மற்றும் 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 23 (1) பிரிவின் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் மாகாண சபைகளின் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. உரிய மாகாணங்களின் ஆளுனர்களுக்கு மாகாண சபைகளின் கணக்காய்வு அறிக்கையானது சமர்ப்பிக்கப்படும். மாகாணத்தின் ஆளுனர் அவ் அறிக்கையை மாகாண சபைக்கு சமர்ப்பிப்பார். நிதி ஒழுங்கு விதிகளின்படி அவ் அறிக்கையானது மாகாண பொது கணக்கு குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். இக்குழுவானது அறிக்கையை மீளாய்வு செய்த பின்பு பொதுக் கணக்கு குழுவானது தேவையான நடவடிக்கைகளுக்கு சிபாரிசு செய்யும். ஆளுனருக்கு விலாசமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட கணக்காய்வு அறிக்கையின் பிரதியொன்று நிதி ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்படும். நிதி ஆணைக்குழுவானது கணக்காய்வு அறிக்கையினை ஆய்வு செய்த பின்பு தனது கருத்துக்களை மற்றும் வழிகாட்டல்களை மாகாணத்தின் பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கும்.

2014ஆம் ஆண்டின் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கியமான விடயங்கள் பின்வருமாறு,

சட்டப் பெருமானங்கள், விதிகள் மற்றும் நிதி ஒழுங்கு விதிகள் என்பவற்றுடன் இணைங்கிச் செல்லாமை

- 1987ஆம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தின் பிரமாணங்களை மீறி மாகாண சபைகளின் உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட ஆளனியிற்கு மேலதிகமான எண்ணிக்கையில் ஊழியர்களை அமர்த்தி சலுகைகளை தவிராகப் பயன்படுத்தியுள்ளனர்.
- 1987ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க பொது ஒப்பந்த சட்டமூலத்தின் கீழ் பதிவு செய்யப்படாத வெளிநபர்களுடன் மாகாண சபைகளின் கீழுள்ள அதிகார சபைகளின் தலைவர்கள் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளனர்.
- சில மாகாண சபைகளின் கீழுள்ள அதிகார சபைகள் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்திற்கான கொடுப்பனவு மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான கொடுப்பனவுகள் செலுத்தாமல் சம்பளங்களை வழங்கியுள்ளனர்.

வருமான முகாமைத்துவம்

- வரிகள், கட்டணங்கள் மற்றும் குத்தகைகள் போன்ற பிரதான வருமான மூலங்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நிலுவை வருமானங்களை மாநகர சபைகள், நகர சபைகள், மற்றும் பிரதேச சபைகளுக்கு செலுத்தாமல் மாகாண சபைகளால் தொடர்ந்தும் நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளமை.
- துனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிலுவையாகவுள்ள வரிகள் மற்றும் வருடாந்த குத்தகைகளை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளமை.

செயற்பாட்டுத் திறனின்மைகள்

- உரிய கொள்வனவு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இக்காலப்பகுதியில் சில வலது குறைந்தோர் பயன்படுத்தும் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
- பரிசோதனை அறிக்கைகளின் பரிந்துரைகள் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்ணயங்களுடன் இணைங்கிச் செல்கின்றனவா என்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளாமல் வீதி நிர்மாணங்களுக்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை. செப்பணிடப்பட்ட வீதியில் 80 சத வீதம் சேதமடைந்திருப்பதும் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான நிலைமை காணப்பட்டாலும் பௌதீக முன்னேற்றத்தை மீள் கவனிக்காமல் ஒப்பந்தக் காரருக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

- 2014ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்டத்தில் குறிப்பிட்டதன்படி சில வைத்தியசாலைகளில் செய்யப்பட வேண்டிய அவசர கட்டிட திருத்தங்கள், உயர் மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்களின் பழுதுபார்ப்பு மற்றும் கொள்வனவும் செய்யப்படவில்லை.

நிதிகளின் பயன்பாடு

- 2014ஆம் ஆண்டில் சுகாதார சேவைகள் திணைக்களமானது சில நடவடிக்கைகளுக்காக இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும் இந்நிதியானது பயன்படுத்தப்படாமல் வைப்புக் கணக்கில் இடப்பட்டுள்ளது.
- மாகாண நிதியில் இருந்து கிடைக்கப்பெற்ற பணமானது அவைகள் பயன்படுத்தப்பட வேண்டிய நோக்கங்களுக்காக 2014ஆம் ஆண்டு முடிவடைந்தும் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை.
- பகுதியளவில் கட்டி முடிக்கப்பட்டிருந்த விளையாட்டு தொகுதியை கட்டி முடிப்பதற்காக 2014ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கிய கொடையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த பணமானது அந்நோக்கத்திற்காக பாவிக்கப்படாமல் நிலையான வைப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

கருத்திட்டங்களின் கால தாமதம்

- மாகாணம் குறித்தொதுக்கிய கொடை நிதியின் கீழான அனைத்து கருத்திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டாலும் திட்டமிட்டபடி ஒரு சில திட்டங்கள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதே நிலைமையை “ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை” என்ற நிகழ்ச்சித் திட்டத்திலும் காணக்கூடியதாக உள்ளது.
- காணிகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல், ஆரம்பிப்பதில் தாமதம், செயன்முறை குறைபாடுகளான பொருட்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்ளாமல் நிதியை விடுத்தல் போன்ற காரணிகளினால் மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினால் கருத்திட்டங்கள் அமுல்படுத்துவதில் குறிப்பிடும்படியான காலதாமதம் ஏற்படுகின்றது.

சொத்துக்களின் குறைபாவணை மற்றும் பயன்படுத்தப்படாமையும்

- உலக வங்கியின் நிதி உதவியில் அமுல்படுத்தப்பட்ட “அறிவு மையத்திற்கு அடித்தளமாக பாடசாலைக் கல்வியை மாற்றுதல்” என்ற கருத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வு கூடங்கள் இன்னும் மாணவர்களின் பாவணைக்காக வழங்கப்படவில்லை.
- சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளரின் கீழ்வரும் சில நிறுவனங்களுக்கு இலத்திரனியல், மருத்துவ மற்றும் காரியாலய உபகரணங்கள் உரிய முறையில் வினியோகிக்கப் படாததால் பயன்படுத்த முடியாதுள்ளது.
- உரிய முறையில் பராமரிக்காமை மற்றும் பராமரிப்புக்கு அவசியமான உதிரிப்பாகங்கள் கொள்வனவு செய்யப்படாமையினால் சில வாகனங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியாக பயனற்ற கொடுக்கல் வாங்கல்கள்

- மாகாண சபையுடன் தொடர்புபட்ட நிறுவனங்களின் செயற்பாட்டு நோக்கங்களுடன் தொடர்பில்லாத அரசியல் நிகழ்ச்சி தொடர்பாக பத்திரிகை விளம்பரத்திற்காக பணம் செலவிடப்பட்டமை.

- வாழ்த்து அட்டைகள், கடித உறைகள், தினப் பதிவுப் புத்தகம் மற்றும் கால அட்டவணைகள் அச்சிடுவதற்காக தேவையில்லாமல் மாகாண அதிகாரிகளால் பணம் செலவிடப்பட்டுள்ளது.
- சேதன உரப் பாவணையை ஊக்குவித்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாகாண திணைக்களத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட கொம்போஸ்ட் துண்டாக்கும் இயந்திரமானது அதனைப் பெற்றுக் கொண்டவரினால் 13 பெப்ரவரி 2015 வரையில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ திறனின்மைகள்

- பல மாகாண நிறுவனங்களுக்குரிய காணிகளின் உரிமையானது முறையாக உறுதிப்படுத்தப் படாமையினால் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- இந்த வருட காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்த பல அபிவிருத்திக் கருத்திட்டங்கள் கிரயம் மற்றும் காலம் மிகையுற்றதனால் பூரணப்படுத்த முடியாமல் போயுள்ளது.
- மாகாண நிதி விதிகளின் 137 (2) மற்றும் 156 (7)ஐ மீறி தள வைத்தியசாலைக்கு சமைக்காத உணவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கணக்காய்வுக்குப் போதுமான ஆதாரங்கள் காணப்படாமை

- போதுமான ஆவணங்களினால் ஆதாரங்கள் காணப்படாமையால் ஒரு மாகாணத்தின் மிகுதி 18 சொத்துக்கள் மற்றும் 16 பொறுப்புக்கள் திருப்திகரமான முறையில் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
- இக்காலப் பகுதியில் ஒரு மாகாண அமைச்சினால் பகிர்ந்தளிக்கப்பட்ட சாரங்கள், டவல்கள், படுக்கை விரிப்புக்கள், பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் விபரங்களானது கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை.
- வாகனங்களின் பாரிய அளவிலான திருத்தங்களுக்கு உரிய அனுமதிகள் பெற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
- காரியாலய வாகனங்களின் நாளாந்த பதிவுப் புத்தகம் மற்றும் மாதாந்த சுருக்கங்கள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

பிழையான கொடுக்கல் வாங்கல்கள்

- சில மாகாணங்களில் அதிகாரிகள் பொது நிதியைப் பயன்படுத்தி மாகாண அபிவிருத்தியுடன் எவ்வித தொடர்பும் அற்ற விடயங்களுக்காக பல தடவைகள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
- 2011, மார்ச் 9ஆம் திகதி கொண்ட பெறுகை கையேட்டின் 22ஆவது மேலதிக திருத்தத்திற்கு அமைவாக சமூக அடிப்படையிலான நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய நேரடி ஒப்பந்தங்களின் பெறுமதி ரூபா 02 மில்லியன்களை விஞ்சலாகாது. எவ்வாறாயினும் சில மாகாண சபைகள் இத்தேவைப்பாட்டுடன் இணங்குவதற்கு தவறியுள்ளன.

அதிகப்படியான மற்றும் பற்றாக்குறையான மாகாண ஆளணி

- உண்மையான பதவியணியானது அனுமதித்த பதவியினரை விட அதிகமாகக் காணப்பட்ட சந்தர்ப்பம்.
- பொருத்தமற்ற முறையில் கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளமையினால் அதிகாரிகளுக்கிடையில் ஒரே வேலையை பலர் செய்வதைக் காணலாம்.
- தொழில் முறை வகைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப முறையாக அமர்த்தப்படவில்லை.

நடவடிக்கை திட்டம் மற்றும் கொள்வனவு திட்டம் இல்லை

- பொது நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் 2010 மார்ச் 10ஆம் திகதிய இல. PF/R/2/2/3/5(4) சுற்று நிருபத்தின் படி நடவடிக்கை திட்டமானது சில மாகாண சபைகளினால் தயாரிக்கப்படவில்லை.
- 2006 மார்ச் 24ஆம் திகதிய தேசிய வரவு செலவுத்திட்ட சுற்று நிருபத்தின் படி சில மாகாண சபை அமைச்சுக்களினால், திணைக்களங்களினால் மற்றும் ஏனைய நிறுவகங்களினால் பெறுகை திட்டம் தயாரிக்கப்படவில்லை.

உள்ளக கணக்காய்வு அலகு காணப்படாமை

- மாகாண உள்ளக கணக்காய்வின் பிரதான தொழிற்பாடானது மாகாண அமைச்சுக்களின், திணைக்களங்களின் மற்றும் ஏனைய நிறுவனங்களின் முறைகேடுகள், மற்றும் மோசடிகளைத் தவிர்த்தலாகும். எவ்வாறாயினும் சில மாகாணங்களில் உள்ளக கணக்காய்வு அலகானது உருவாக்கப்படவில்லை.
- உள்ளக கணக்காய்வினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல மாகாண நிறுவகங்களினால் உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை. உள்ளக கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டமும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.


அத்தியாயம் 8

நிதி ஆணைக்குழுவின்
மனித வளம்


நிதி ஆணைக்குழுவின் அனுமதித்த பதவி ஆளணி 76 ஆகும். கீழே உள்ள நிறுவக வரைபானது அதனை விளக்குகிறது.

நிறுவக கட்டமைப்பு

வரைபு – 17. நிதி ஆணைக்குழுவின் நிறுவக கட்டமைப்பு – 2015.



8.1 நிதி ஆணைக்குழுவின் பதவி ஆளணி



வரைபு – 18. நிதி ஆணைக்குழுவின் படையணி

அட்டவணை – 12. நிதி ஆணைக்குழுவின் அனுமதிக்கப்பட்ட பதவி ஆளணி

வகை	அனுமதித்த பதவி ஆளணி	உண்மையாகவுள்ள ஆளணி
சிரேஷ்ட மட்டம்	16	07
மூன்றாம் நிலை மட்டம்	03	03
இரண்டாம் மட்டம்	44	22
ஆரம்ப மட்டம்	13	09
மொத்தம்	76	41

செயற்பாட்டு ஆளணியின் கல்வித் தகைமைகள்

அட்டவணை – 13. செயற்பாட்டு ஆளணியின் கல்வித் தகைமைகள்

	செயற்பாட்டு ஆளணி			
	பட்டப் படிப்பு	பட்ட பின் படிப்பு	டிப்ளோமா	ஏனையவை
ஆளணியின் தரம்	6	5	0	1
ஆளணியின் தரங்களின் எண்ணிக்கை	7	5	1	1

8.2 அதிகாரிகளின் திறன்களை விருத்தி செய்தல்

நிதி ஆணைக்குழுவானது தனது அதிகாரிகளின் திறன்களை கட்டியெழுப்புவதற்காக உள்நூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிகளை வழங்குகின்றது. 2015ஆம் ஆண்டில் கீழ் வரும் மூன்று அதிகாரிகளும் வெளிநாட்டு நிறுவனங்களில் பயிற்சியைப் பெற்றுக் கொண்டனர்.

அட்டவணை - 14. வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றியவர்களின் விபரம் - 2015

பெயர்	நிகழ்ச்சித்திட்டம்	காலம்	நிறுவனம்
திரு. எம்.எப்.ஏ. சந்திரதாச (பிரதிப் பணிப்பாளர்)	அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஆசிய நாடுகளில் நிலைபேறான வறுமைக் குறைப்பு	2015.08.03 2015.08.17	பொதுக் கொள்கை மற்றும் முகாமைத்துவத்திற்கான கல்லூரி சிங்கு பல்கலைக்கழகம் - சீனா
செல்வி. பாசினி சமரசேகர (நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்)	அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஆசிய நாடுகளில் நிலைபேறான வறுமைக் குறைப்பு	2015.08.03 2015.08.17	பொதுக் கொள்கை மற்றும் முகாமைத்துவத்திற்கான கல்லூரி சிங்கு பல்கலைக்கழகம் - சீனா
செல்வி. கே.ஏ.எஸ்.டி. நிலாந்தி (உதவி ஆராய்ச்சி அதிகாரி)	பிராந்திய அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக் கொள்கை	2015.10.12 2015.11.01	கொய்கா - தென் கொரியா

வெளிநாட்டு பயிற்சிகள்

“அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஆசிய நாடுகளில் நிலைபேறான வறுமை குறைப்பு” தொடர்பான பயிற்சி - சீனா

இப்பயிற்சி நெறியின் நோக்கமாவது அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகளின் தேசிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியினை அடைந்து கொள்ளுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை உச்சப்படுத்துவதாகும். இதில் பங்குபற்றியவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நிலைபேறான வறுமை குறைப்பை உறுதி செய்து கொண்டு எவ்வாறு உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் கைத்தொழில்கள், பிராந்தியங்கள் மற்றும் சமூக குழுக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் என்பன தொடர்பான அறிவு வழங்கப்பட்டது.

“பிராந்திய அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான கொள்கை” - தென் கொரியா

இந்நிகழ்ச்சித் திட்டமானது கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவரான்மையினால் ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பயிற்சித் திட்டத்தின் பிரதான நோக்கமாவது “கொரியாவின் ஸமூல் உண்டொங்” அடிப்படையிலான கிராமிய அபிவிருத்தி கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்டம் பற்றிய ஒரு அறிவைப் பெற்றுக் கொடுப்பதும் மற்றும் அவ்வாறான கொள்கைகளை அமுல்படுத்துவதாகும். அப்பயிற்சி நெறியானது பங்குபற்றியவர்களுக்கு செய்முறை அறிவினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் விரிவுரைகள், கள சுற்றுலா மற்றும் கல்விச் சுற்றுலாக்களையும் உள்ளடக்கியதாகும்.

உள்ளூர் பயிற்சிகள்

அட்டவணை - 15. உள்ளூரில் பயிற்சிகளில் கலந்துகொண்டோரின் விபரங்கள் - 2015

பெயர்	நிகழ்ச்சித்திட்டம்	கண்டம்	நிறுவனம்
திரு. நிசாந்த சுஜீவ்	பூச்சிய அடிப்படையிலான வரவு செலவுத்திட்டம்	2015.10.29	நிர்வாக அபிவிருத்திக்கான ஸ்ரீ லங்கா நிறுவகம்
திருமதி. பாஷினி சமரசேகர	பூச்சிய அடிப்படையிலான வரவு செலவுத்திட்டம்	2015.10.29	நிர்வாக அபிவிருத்திக்கான ஸ்ரீ லங்கா நிறுவகம்
திருமதி. சேபாலிகா ப்ரியதர்ஷினி	பூச்சிய அடிப்படையிலான வரவு செலவுத்திட்டம்	2015.10.29	நிர்வாக அபிவிருத்திக்கான ஸ்ரீ லங்கா நிறுவகம்
திரு. சரத்சந்திர குமார	பூச்சிய அடிப்படையிலான வரவு செலவுத்திட்டம்	2015.10.29	நிர்வாக அபிவிருத்திக்கான ஸ்ரீ லங்கா நிறுவகம்
திரு. ரவீந்திர ஜகத் குமார	காரியாலய உதவியாளர் பயிற்சி	2015.03.30	தொழில் கல்விக்கான தேசிய நிறுவகம்
திரு. ரவீந்திர ஜகத் குமார	காரியாலய உதவியாளர் பயிற்சி	2015.10.19	தொழில் கல்விக்கான தேசிய நிறுவகம்
செல்வி இசுரி அயேஷா	காரியாலய உதவியாளர் பயிற்சி	2015.10.19	தொழில் கல்விக்கான தேசிய நிறுவகம்

நிதி ஆணைக்குழுவின் நிதிச் செயலாற்றுகையின்
அத்தியாயம் 9
சிறப்பம்சங்கள்

நிதிப் பிரிவு

நிதிப் பிரிவானது ஆணைக்குழுவிடமிருந்து நிதியினைப் பாதுகாத்தும் மற்றும் நிதியினை சரியான முறையில் முகாமை செய்வதையும் உறுதிப்படுத்துவதற்கு பொறுப்பாகவுள்ளது. 2015ஆம் ஆண்டில் நிதி ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்காக திரைசேரியினால் மூலதனச் செலவுகள் மற்றும் மீண்டெழும் செலவினங்களுக்காக முறையே ரூபா 4.5 மில்லியன் மற்றும் 38.5 மில்லியன்களை ஒதுக்கி இருந்தது

மீண்டெழும் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 94 சத வீதம் பயன்படுத்தப்பட்டிருந்த அதே வேலை மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 45 சத வீதமான நிதியே பயன்படுத்தப்பட்டிருந்தது. இது குறைந்த பாவனை வீதமாகும். அவசியமான காரியாலயத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களானது மிக அண்மிய காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

பொது நிர்வாக சுற்றுநிருபம் 245/2015 இற்கு அமைவாக நிதி ஆணைக்குழுவானது ஒதுக்கீட்டகணக்குகள் மற்றும் ஏனைய அனைத்து கணக்குகளையும் அரசு கணக்குகள் திணைக்களம் மற்றும் கண்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு உரிய திகதியில் அனுப்பி வைத்துள்ளது. நிதி ஆணைக்குழுவின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கங்கள், செலவுகள் மற்றும் நிதிச் செயலாற்றுகை கீழே தரப்பட்டுள்ளன.

அட்டவணை - 16. நிதி ஒதுக்கங்கள், செலவுகள் மற்றும் நிதிச் செயலாற்றுகை - 2015

விடயக் குறியீடு	விபரம்	ஒதுக்கம்	மாற்றல்கள்	தேறிய கொடை	செலவு	நிதி செயலாற்றுகை
மீண்டெழும் செலவினம்		ரூபா (000)	ரூபா (000)	ரூபா (000)	ரூபா (000)	%
1001-1003	தனியாள் வேதனாதிகள்	20950.0	1600.0	22550.0	21148.3	93.8
1101-1102	போக்குவரத்து செலவுகள்	600.0	-250.0	350.0	127.7	36.5
1201-1205	வழங்கல்கள்	2300.0	-585.0	1715.0	1612.3	94.0
1301-1303	பராமரிப்பு	2650.0	250.0	2900.0	2819.0	97.2
1401-1405	சேவைகள்	11200.0	-865.0	10235.0	9727.1	95.0
1506	மாற்றல்கள்	800.0	-50.0	750.0	602.6	80.4
மொத்தம்		38500.0	100.0	38500.0	36037.0	93.6
மூலதனச் செலவு						
2002-2003	பொறித் தொகுதி, இயந்திரம், உபகரணம்	1000.0	0.0	1000.0	440.8	44.1
2102-2103	தளபாடம் அலுவலக உபகரணம்	2000.0	-835.0	1165.0	239.7	20.6
2401	பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி	1500.0	-	1500.0	669.8	44.7
2001	கட்டிடங்கள் மற்றும் அமைப்பு	-	835.0	835.0	668.2	80.0
மொத்தம்		4,500.0	0.0	4,500.0	2,018.59	44.9
மொத்தம்		43000.00	100.00	43000.00	38055.59	88.50

அட்வணை – 17. அரசு ஊழியர்களின் முற்பணக் கணக்கு

ரூபா

விடயம்	செலவுக்கான உயர் எல்லை	பெறுவனவுக்கான குறைந்த எல்லை	பற்று மீதியின் உயர்ந்தபட்ச எல்லை
ஒதுக்கம்	3,210,000.00	1,010,000.00	12,000,000.00
உண்மை (நிதி ஒழுங்கு விதி 505 (1) இன் படி திருத்தங்கள் செய்யப்பட்டதன் பின்பு	2,306,361.00	3,899,392.00	4,776,323.00

அத்தியாயம் 10

முன்னுள்ள சவால்கள்

அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நிதி ஆணைக்குழுவின் பிரதான கடப்பாடானது மாகாணங்களை வழிநடாத்தல் மற்றும் வசதிகளைச் செய்து கொடுப்பதனுடாக உரிய நடவடிக்கைகளை எடுத்து நாட்டில் பிராந்தியங்களுக்கிடையில் காணப்படும் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைப்பதாகும். இந்தச் சூழ்நிலையில் நியாயமான அடிப்படையில் மாகாணங்களுக்கிடையில் நிதியினை பகிர்நதளிப்பதும் மற்றும் மாகாண அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல் மற்றும் கண்காணிப்பதற்கு அவசியமான தொழிநுட்ப உதவிகளைக் கொடுப்பதுமே நிதி ஆணைக்குழுவின் பிரதான பொறுப்பாகும். இப்பணியை கொண்டு நடாத்தும் போது ஆணைக்குழுவானது பின்வரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

1. அரசியல் அமைப்பின் பதிமூன்றாவது திருத்த சட்டத்தில் நிதி ஆணைக்குழுவின் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், ஆணைக்குழுவானது தனக்கு அரசியல் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆணையை செயல்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. ஆகவே நிதி ஆணைக்குழுவின் பொறுப்புக்களையும் கடமைகளையும் வரையறுத்துக் கூறுவதற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை இயற்றல் வேண்டும்.
2. மாகாண சபைகள் தமது வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதற்கு கண்காணிப்பதற்கு பெறுபேற்று அடிப்படையான முகாமைத்துவ அனுகுமுறையை பின்பற்றுகின்றது. எவ்வாறாயினும், தற்போதுள்ள மாகாண கண்காணிப்பு முறைமையானது பயனற்றதாகக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், மூலதன கருத்திட்டங்களை பயனுள்ளதாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு நிதி ஆணைக்குழுவின் தலையீடு இன்றியமையாததாகும்.
3. அரசாங்கமானது அனைத்து அமைச்சர்களையும் மற்றும் மாகாண சபைகளையும் 2016 முதல் தமது வருடாந்த வரவு செலவுத்திட்டத்தையும் கண்காணிப்பு முறையையும் தயாரிக்கும் போது பூச்சிய அடிப்படையிலான பாதிட்டு அனுகுமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. மாகாண மட்டத்தில் பூச்சிய அடிப்படையிலான பாதிட்டு முறைமையின் அமுல்படுத்தலுக்கு நிதி ஆணைக்குழு வசதிகளை செய்து கொடுக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
4. மாகாண சபைகளுக்கும் மற்றும் ஆணைக்குழுவிற்கும் இடையில் ஒரு சிறப்பான ஒருங்கிணைப்பு தேவை உணரப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி, ஒரு சிறப்பான முகாமைத்துவ தகவல் முறைமை ஒன்று மிகவும் பயனுடையதாய் இருக்கும் என உணரப்படுகின்றது. இதன் முதற்படியாக நிதி ஆணைக்குழுவின் ஒரு அதிகாரியை ஒவ்வொரு மாகாண சபையிலும் நிறுத்துதல்.
5. சில முதலீட்டு கருத்திட்டங்கள் மற்றும் உள்வூராட்சி மன்றங்களின் அனைத்து சம்பளங்கள் மற்றும் கூலிகள் முறையே மாகாணம் குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை மற்றும் மொத்தக் கொடையின் கீழ் நிதியீட்டம் செய்யப்படுகின்றன. உள்வூராட்சி மன்றங்கள் தமது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. உள்வூராட்சி மன்றங்களின் வருமானங்களை அதிகரிக்கும் செயன்முறைக்கு வசதி அளிப்பதற்காக நிதி ஆணைக்குழுவின் மேற்பார்வைச் செயற்பாடானது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

6. மாகாண சபைகள் தமது வருடாந்த திட்டங்களுக்கு அவசியமான நிதியை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் வரையறுத்த நிதியை நாடி நிற்க வேண்டியுள்ளது. இந்நிதிப் பற்றாக்குறையில் இருந்து விடுபட வேண்டுமாயின் அரசு தனியார் கூட்டு முயற்சியானது ஊக்குவிக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும் இது தொடர்பில் இதுவரையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இப்பணியை சிறப்பாக செய்வதற்கு வசதியளிக்கும் செயன்முறையில் நிதி ஆணைக்குழுவானது ஒரு முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.
7. நிதி ஆணைக்குழுவானது இலங்கை மத்திய வங்கி மற்றும் பொதுத் திறைசேரியுடன் ஒரு உறுதியான தொடர்பைக் கொண்டுள்ளது. திறைசேரியின் செயலாளர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோர் நிதி ஆணைக்குழுவின் பதவிவழி அங்கத்தவர்களாகக் காணப்படுவதன் மூலம் உறுதியாகின்றது. ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி ஆணைக்குழுவிற்கும் இடையில் செயற்பாட்டு ரீதியான தொடர்பை வழப்படுத்துவதன் அவசியம் காணப்படுகின்றது.
8. அனைத்து மாகாண சபைகளுக்கும் தமது பதவி ஆளணியினரை உச்ச பயணப் பெற்றுக் கொள்ளும் வகையில் முகாமை செய்துகொள்ள முடியாதுள்ளது. இது மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினங்களுக்கு பாரியதொரு சுமையாக காணப்படுவது மாத்திரமன்றி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்குரிய மூலதன ஒதுக்கங்கள் மீதும் அளுத்தத்தைக் கொடுக்கின்றது. மத்திய அமைச்சுக்களினால் மாகாண

மட்டத்தில் ஆட்சேர்ப்பை மேற்கொண்டு பதவியமர்த்தும் முறையில் காணப்படும் குறைபாடு காரணமாக மாகாண சபைகளின் பதவி ஆளணியினரை சரியான முறையில் முகாமை செய்வதால் நிதி ஆணைக்குழுவின் வகிபாகம் மிகவும் வரையறுக்கப்பட்டதாகும்.

9. நிதி ஆணைக்குழுவில் தற்போது காணப்படுகின்ற மனித வளத்தின் தரம் மற்றும் உறுதியானது தற்கால பிராந்திய அபிவிருத்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை. நிதி ஆணைக்குழுவில் தற்போது பிராந்திய அபிவிருத்தி, நிதி, பொருளாதாரம், வரியியல், சட்டம், உபாய திட்டமடல் போன்ற துறைகளில் நிபுணத்துவ அறிவுடன் போதுமான தொழிநுட்ப ரீதியான தகுதி பெற்ற அதிகாரிகள் காணப்படுவதில்லை. இது தொடர்பாக உடனடிக் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
10. நிதி ஆணைக்குழுவானது அரசாங்கத்தின் தேசிய மொழிக் கொள்கையை கடைபிடித்து நிதி ஆணைக்குழுவினால் பிரசுரிக்கப்படும் அனைத்து ஆவணங்களும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படல் வேண்டும். இதனால் அனைத்து ஆவணங்களும் மொழிபெயர்ப்புச் செய்யப்படல் வேண்டும். இது செலவு மற்றும் கிரயத்தை விரயமாக்குகின்றது.
11. நிதி ஆணைக்குழுவில் ஒரு ஆராய்ச்சி அலகு காணப்படாமை அதற்குரிய செயற்பாடுகளை காண்டு நடாத்துவதற்கு பாரிய தடையாகவுள்ளது. ஆணைக்குழுவினால் எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகளை நிறைவு செய்து கொள்வதற்கு ஆராய்ச்சி அலகு இன்றியமையாததாகும்.

அத்தியாயம் 11

முன்னோக்கிய நகர்வு

1987 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது அரசியல் மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டு வகையான நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகும். அரசியல் கோணத்தில் நோக்கமானது சில வரையறைகளுடன் மத்தியில் இருந்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தினை பிராந்தியங்களுக்கு பகிர்ந்தளிப்பதாகும். ஒரு அபிவிருத்தி கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஒரு சிறப்பான அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பிராந்திய ரீதியான சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை படிப்படியாக குறைப்பதை நோக்காகக் கொண்டதாகும். எவ்வாறாயினும், கடந்த மூன்று தசாப்த கால அனுபவங்களின் அடிப்படையில் கூறுவதாயின், மாகாண சபை முறைமையின் செயற்பாடானது திருப்தியற்றதாகும். மாகாணத்திற்குள்ளான மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பிராந்திய வேற்றுமைகள் இன்றுவரை உரிய முறையில் தீர்க்கப்படாமல் இருப்பது கண்கூடாகும். போதுமான நிதி, அரசாங்கத்தினால் கிடைக்கப் பெறாமல், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட வருமான மூலங்களில் இருந்து வரையறுக்கப்பட்ட வருமானம், விரயம் மற்றும் ஊழல் மற்றும் நல்லாட்சிக் கோட்பாடுகள் பின்பற்றப்படாமையுடன் இன்னும் பல காரணிகள் இந்நிலைமைக்கு காரணமாயுள்ளன. இப்பிரச்சினைகள், 2015 ஜூன் 15இல் கொழும்பில் இடம்பெற்ற “தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சிறந்த ஒருங்கிணைப்பை உருவாக்கி மாகாண அபிவிருத்தி செயன்முறையை உறுதிப்படுத்தல்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டன. மேற்கூறப்பட்ட சூழ்நிலையின் கீழ், முன்கூட்டிய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளுக்கு பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கின்றோம்.

- மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் “மாகாண பட்டியல்” “ஒதுக்கு பட்டியல்” “பொதுப் பட்டியல்” என மூன்று பட்டியல்கள் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் முறையினை மீளாய்வு செய்யப்படல் வேண்டும். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் தனியே மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவாக வரையறை செய்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
- தேசிய மட்டத்தில் மற்றும் மாகாண மட்டத்தில் காலாண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு இருமுறை மீளாய்வுக் கூட்டங்களை ஒழுங்குசெய்து மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்குமிடையில் சிறந்த ஒருங்கிணைப்பை உருவாக்குதல்.
- மாகாண சபைகள் தமது அதிகாரமளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து வருமானங்களை உழைத்துக் கொள்வதை உகந்த முறையில் மேம்படுத்திக் கொள்வதற்கு கட்டாயம் வழிநடாத்தப்படல் வேண்டும். இது தொடர்பாக, மாகாண சபைகள், திறைசேரி, மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றிற்கிடையில் தேசிய மட்டத்தில் கலந்துரையாடப்படல் வேண்டும்.
- மாகாண அதிகாரிகள் அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் போது தேசிய மட்டத்திலான மிகவும் முக்கியமான கருத்திட்டங்கள் (உதாரணம்: துறைமுகம், விமான நிலையம், அதிவேகப் பாதைகள்) தொடர்பில் மிகவும் கவனமாய் இருத்தல் வேண்டும்.
- பிராந்திய அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் மாகாண சபைகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மாகாண மட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியங்களை தேடிப் பார்த்தல் அவசியமாகும்.
- மாகாண சபையின் நடுத்தர கால அபிவிருத்தித் திட்டத்தின் உந்துதல் பகுதி, இலக்குகள் மற்றும் பிரதான செயலாற்றுகை சுட்டி என்பவற்றை அரசாங்கத்தின் கொள்கைகள், மற்றும் உபாயங்களுக்கு ஏற்ற வகையில் மீளாய்வு செய்தல்.
- திறைசேரியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பூச்சிய அடிப்படையிலான பாதிட்டு அனுகுமுறையானது மாகாண சபைகளின் வருடாந்த அபிவிருத்தி திட்டங்களில் உள்வாங்கப்படல் வேண்டும். இது பூச்சிய அடிப்படையிலான பாதிட்டு அனுகுமுறையின் கீழ் கண்காணிப்பு செயன்முறைக்கு வசதியளிக்கின்றது.
- தற்போதுள்ள அதிகார முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களானது மூன்றாவது மட்டத்தில் மாகாண சபைகளின் கண்காணிப்பின் கீழ் காணப்படுகின்றன. உள்ளூராட்சி

மன்றங்களின் மீண்டெழும் செலவினங்கள் மற்றும் மூலதனச் செலவுகளின் பெரும்பகுதியானது முறையே மொத்தக் கொடை மற்றும் மாகாணத்திற்கு குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடையில் இருந்து ஈடு செய்யப்படுகின்றது. ஆகவே உப தேசிய மட்டங்களில் தேவையற்ற முறையில் வேலைகளை இரு சாரார் செய்தல் மற்றும் அரசு நிதியின் விரயம் என்பவற்றைக் குறைப்பதற்கு தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகிய மூன்று மட்டங்களிலும் செங்குத்தான மற்றும் கிடையான ஒருங்கிணைப்பு பேணப்படல் வேண்டும்.

- மாகாண மட்டங்களில் வளங்கள் முறைகேடான முறையில் மற்றும்

தவறான முறையில் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதனால் காலதாமதமின்றி மாகாண சபைகளின் உள்ளக கணக்காய்வு பொறிமுறையானது உறுதிப்படுத்தப்படல் வேண்டும். மாகாண அதிகாரிகள் பொது நிதிக் குழுவுக்கு முன் கொண்டுவரப்படல் வேண்டும் என சிபாரிசு செய்யப்படுகின்றது.

- வறுமாணம் உழைத்தல் சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தவும் மற்றும் வர்த்தக ரீதியாக சாத்தியமான கருத்திட்டங்களை கூட்டு முயற்சியின் அடிப்படையில் அமுல்படுத்த ஏற்ற வகையில் மாகாண ஆட்சி முறையில் புதிய அனுகுமுறையொன்று ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

நாட்டில் சமச்சீரான பிராந்திய அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் நிதி ஆணைக்குழுவின் வகிபாகம் மீள் பரிசீலிக்கப்பட்டு நாட்டின் பிராந்திய அபிவிருத்தி செயன்முறையானது உறுதிப்படுத்தும் முகமாக நிதி ஆணைக்குழுவானது பாராளுமன்ற சட்ட மூலம் ஒன்றின் மூலமான நிறுவனமயமாக்கப்பட்டு சட்ட அந்தஸ்த்து வழங்கப்படல் வேண்டும்.

மக்களின் “உண்மையான தேவைகள்” அடையாளம் காணப்படக்கூடிய வகையில் மாகாண மட்டத்தில் மிகவும் செயற்றிறனான முறையில் தேவைகள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆகவே மாகாண சபையினால் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட முறைமையானது மீள்பரிசீலனை செய்யப்பட்டு கருத்திட்டங்களுக்கான செலவின் மீதான நலன்கள் ஆய்வு பின்பற்றப்படல் வேண்டும். மாகாண தேவைகளை மதிப்பீடு செய்யும் செயன்முறையில் அனைத்து தொடர்புபட்ட காரணிகள், விஷேடமாக வளங்களின் கிடைப்பனவு, ஒப்பீட்டு நயம், அரசாங்க கொள்கைகளின் காரணிகள் மற்றும் தனியார் துறை பங்களிப்பு என்பவற்றிற்கு கட்டாயம் உரிய கவணம் செலுத்தப்படல் வேண்டும்.

தற்போது நிதி ஆணைக்குழுவானது ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. ஊழியர்களிடம் இருந்து சிறந்த செயற்றிறனான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு வேலைச் சூழலானது பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது. ஆகவே கட்டாயமாக புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்படுவது அவசியமாகும்.

பின் இணைப்புகள்

பின் இணைப்பு i

அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி மாகாண சபைகளின் வருமான மூலங்கள்

இல.	வருமான மூலங்கள்
36.02	பந்தய வரிகள், பரிசுப் போட்டிகள், இலங்கை லொத்தர் சபை, இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்படும் லொத்தர்கள் தவிர்ந்த ஏனைய லொத்தர் சீட்டிலுப்புக்கள்.
36.03	அனுமதிப்பத்திரங்களுக்கான வரிகள், கல், சாராயத்திற்கான கூலிகள், கல் இறக்குவதற்கான அனுமதிக்கட்டணம், மற்றும் மதுபான வரி
36.04	மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம், வரையறைக்கு உட்பட்ட பாராளுமன்ற சட்ட மூலத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகள் தவிர.
36.05	மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய இரசாயணப் பொருட்களுக்கான விநியோகத்தர் அனுமதிப்பத்திர கட்டணம்.
36.06	காணி மற்றும் மோட்டார் வாகனம் போன்ற சொத்து கைமாற்றலுக்கான முத்திரை வரி.
36.07	கருவிகள் சேகரிப்பு
36.08	நீதி மன்றத்தினால் விதிக்கப்படும் தண்டப்பணங்கள்.
36.09	மருத்துவ சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கட்டணங்கள்.
36.10	மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கட்டணங்கள்.
36.11	இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயம் தொடர்பாகவும் திணைக்களக் கட்டணம்.
36.12	விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள்.
36.13	காணிகள் அபிவிருத்தி சட்டத்தின் கீழ் காணிகளை பிரித்துக் கொடுப்பதற்கான கட்டணம்.
36.14	நீதிமன்றக் கட்டணங்கள், இது நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீதான முத்திரைக் கட்டணம் உட்பட.
36.15	அளவை நிறுவைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குபடுத்தல் கட்டணங்கள்.
36.16	காணிகள் வருமானம், வருமான மதிப்பீடு மற்றும் சேகரிப்பு, வருமான நோக்கத்திற்காக காணிகளை அளவிடுதல் மற்றும் பராமரித்தல் உள்ளடங்கலாக.
36.17	காணிகள் மற்றும் கட்டிடங்களுக்கான வரிகள், பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட அரசு சொத்துக்களின் பரப்பு உட்பட.
36.18	கணியங்களின் உரிமம் மீதான வரிகள், பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வரையறைகள் மற்றும் விதிவிலக்களிப்புக்களுக்கு அமைவாக.
36.19	போதை தரக்கூடிய மதுபானங்களை வைத்திருப்பதற்கான, கொண்டு செல்வதற்கான, கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான அனுமதிக்கட்டணம்.
36.20	பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மாகாண சபையின் நோக்கங்களுக்காக மாகாணத்திற்குள் சேகரித்துக் கொள்ளக்கூடிய ஏனைய வரிகள்

பின் இணைப்பு ii

மாவட்ட அடிப்படையிலான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு – 2015 (ரூபா மில்லியன்)

அடிப்படை வருடம்	2015 ஏப்ரல்	2015 மே	2015 ஜூன்	2015 ஜூலை	2015 ஆகஸ்ட்	2015 செப்டெம்பர்	2015 ஒக்டோபர்	2015 நவம்பர்	2015 டிசம்பர்
கொழும்பு	3975	4003	4044	4070	4050	4039	4055	4113	4124
கம்பஹா	3969	3998	4038	4065	4045	4034	4050	4107	4118
களுத்துறை	3871	3899	3938	3964	3944	3934	3949	4005	4016
கண்டி	3817	3845	3883	3909	3890	3879	3894	3950	3960
மாத்தளை	3840	3868	3907	3933	3913	3902	3918	3973	3984
நுவரெலியா	3857	3885	3924	3950	3930	3920	3935	3991	4002
காலி	3696	3723	3760	3785	3767	3756	3771	3825	3835
மாத்தறை	3673	3700	3737	3762	3743	3733	3747	3801	3811
ஹம்பாந்தோட்டை	3522	3547	3583	3606	3589	3579	3593	3644	3654
யாழ்ப்பாணம்	3769	3797	3835	3860	3841	3831	3846	3900	3911
மன்னார்	3949	3978	4018	4044	4024	4013	4029	4086	4097
வவுனியா	3907	3936	3975	4001	3982	3971	3986	4043	4054
முல்லைத்தீவு	3782	3809	3847	3873	3854	3843	3858	3913	3924
கிளிநொச்சி	3877	3905	3944	3970	3950	3940	3955	4011	4022
மட்டக்களப்பு	3871	3899	3938	3964	3944	3933	3949	4005	4016
திருகோணமலை	3794	3822	3860	3886	3866	3856	3871	3926	3937
திருகோணமலை	3824	3852	3890	3916	3897	3886	3901	3957	3967
குருணாகலை	3694	3721	3758	3783	3764	3754	3768	3822	3832
புத்தளம்	3819	3847	3886	3912	3892	3882	3897	3952	3963
அனுராதபுரம்	3617	3644	3680	3704	3686	3676	3690	3743	3753
பொலன்னறுவை	3771	3799	3837	3862	3843	3832	3847	3902	3913
பதுளை	3665	3692	3729	3753	3735	3725	3739	3792	3803
மொனராகலை	3475	3500	3535	3558	3541	3531	3545	3595	3605
இரத்தினபுரி	3715	3742	3780	3805	3786	3776	3790	3844	3855
கேகாளை	3860	3888	3927	3953	3934	3923	3938	3994	4005
இலங்கை	3823	3851	3890	3916	3896	3886	3901	3956	3967

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

பின் இணைப்பு iii

அரசாங்க வருமானத்தின் மாற்றல்கள் 2011 – 2015

(ரூபா மில்லியன்)

மாகாணம்	2011			2012			2013			2014			2015		
	இலக்கு	மாற்றல்கள்	மாற்றப்பட்ட வீதம்												
மேல்	15,360	12073*	79	15,360	13,043	85	18,240	11,947	66	18,960	14,999	79	17,568	15,785	90
மத்தி	2,880	2,210	77	2,880	2,458	85	3,420	2,251	66	3,555	2,837	80	3,294	2,997	91
தென்	2,880	1,677	58	2,880	2,456	85	3,420	2,252	66	3,555	2,755	77	3,294	2,883	88
வடக்கு	1,600	1,187	74	1,600	1,257	79	1,900	1,218	64	1,975	1,532	78	1,830	1,592	87
வடமேல்	2,880	2,101	73	2,880	2,579	90	3,420	2,222	65	3,555	2,884	81	3,294	3,035	92
வடமத்தி	1,600	1,179	74	1,600	1,416	88	1,900	1,412	74	1,975	1,538	78	1,830	1,618	88
ஊவா	1,600	1,115	70	1,600	1,377	86	1,900	1,742	92	1,975	1,554	79	1,830	1,645	90
சப்ரகமுவ	1,600	1,180	74	1,600	1,356	85	1,900	1,297	68	1,975	1,453	74	1,830	1,314	72
கிழக்கு	1,600	1,021	64	1,600	1,290	81	1,900	1,406	74	1,975	1,425	72	1,830	1,643	90
மொத்தம்	32,000	23,743	74	32,000	27,232	85	38,000	25,746	68	39,500	30,977	78	36,600	32,513	89

குறிப்பு: ரூபா 1000 மில்லியன் மேலதிகள் ஒதுக்கம் உள்ளடங்கலாக

மூலம்: நிதி ஆணைக்குழு

பின் இணைப்பு iv

அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட மூலங்களில் இருந்தவாறான வருமான சேகரிப்பு 2007 - 2015*

வருமான மூலம்	2007	2008	2009	2010	2011	2012	2013	2014	2015
மொத்த விற்பனை வரி**	12,970	15,971	16,079	19,584	3,652	197	101	93	448
%	49.94	52.26	54.04	53.65	15.37	0.84	0.41	0.33	1.30
முத்திரை வரி	5,767	5,837	5,225	6,714	9,304	10,096	10,951	14,192	17,669
%	22.21	19.10	17.56	18.39	39.15	43.06	45.05	49.90	51.24
மோட்டார் வாகன அனுமதிப்பத்திர கட்டணம்	2,583	3,237	3,495	3,911	5,040	5,726	6,588	7,480	8,712
%	9.95	10.59	11.75	10.71	21.21	24.42	27.10	26.30	25.26
கலால் வரி	497	481	463	591	732	794	835	942	1,820
%	1.91	1.57	1.56	1.62	3.08	3.39	3.43	3.31	5.28
நீதிமன்ற தண்டப்பணம்	1,195	990	1,132	1,588	1,591	1,907	1,910	1,841	1,777
%	4.60	3.24	3.80	4.35	6.70	8.13	7.86	6.47	5.15
ஏனையவை	2,958	4,045	3,362	4,117	3,443	4,728	3,922	3,891	4,058
%	11.39	13.23	11.30	11.28	14.49	20.16	16.14	13.68	11.77
மொத்தம்	25,970	30,561	29,756	36,505	23,762	23,448	24,306	28,440	34,484

குறிப்பு: 1. அரசாங்க மாற்றல்கள் இடம்பெறவில்லை

2. 2010இல் இருந்து சேகரிக்கப்படாத மொத்த உற்பத்தி வரியின் பெறுமதி

மூலம்: நிதி ஆணைக்குழு

பின் இணைப்பு v

தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் வருமானம் சேகரிப்பு - 2010 - 2015 (ரூபா மில்லியன்)

விபரம்	2010	2011	2012	2013	2014	2015
அரசாங்கத்தின் மொத்த வருமானம்	817,279	967,862	1,051,461	1,137,447	1,195,206*	1,454,878
மாகாண வருமானம்	36,506	47,504	50,680	48,832	59,417	66,997
அரசாங்கத்தின் மொத்த வருமானத்தின் மாகாண வருமானங்களின் சதவீதம்	4.47	4.91	4.82	4.29	4.97	4.61

குறிப்பு: 1. தற்காலிகமானவை

2. 2011ஆம் ஆண்டில் இருந்து மாகாண வருமானமானது அரசாங்கத்தின் மாற்றல்களையும் உள்ளடக்கியது.

மூலம்: நிதி ஆணைக்குழு மற்றும் மத்திய வங்கி அறிக்கை - 2015

பின் இணைப்பு vi

முத்திரை வரி மற்றும் நீதி மன்றத் தண்டப் பணங்களின் மூலம் உண்மை வருமானமாக கிடைக்கப்பெற்றவை 2010 – 2015 (ரூபா மில்லியன்)

மாகாண வருமான மூலங்கள்	2007	2008	2009	2010	2011	2012	2013	2014	2015
மேல்மாகாணம்									
முத்திரை வரி	4,087	4,096	3,636	4,550	6,354	6,913	7,341	9,927	12,172
நீதிமன்ற தண்டப்பணம்	532	439	479	596	571	687	761	735	747
மத்திய மாகாணம்									
முத்திரை வரி	436	426	404	482	608	836	860	1,091	1,358
நீதிமன்ற தண்டப்பணம்	55	52	67	68	68	71	70	86	73
தென் மாகாணம்									
முத்திரை வரி	381	408	350	502	828	902	750	1,203	1,500
நீதிமன்ற தண்டப்பணம்	152	142	180	171	166	257	175	201	21
வடமாகாணம்									
முத்திரை வரி	-	-	-	-	-	-	-	4	192
நீதிமன்ற தண்டப்பணம்	-	-	-	-	-	-	-	-	24
வடமேல் மாகாணம்									
முத்திரை வரி	584	610	562	671	899	899	894	1,152	1,402
நீதிமன்ற தண்டப்பணம்	202	156	178	319	309	404	316	324	358
வடமத்திய மாகாணம்									
முத்திரை வரி	28	26	29	41	50	54	54	83	117
நீதிமன்ற தண்டப்பணம்	93	71	90	184	193	188	180	144	192
ஊவா மாகாணம்									
முத்திரை வரி	71	71	63	96	126	129	100	203	226
நீதிமன்ற தண்டப்பணம்	57	56	52	82	96	103	75	91	71
சப்ரகமுவ மாகாணம்									
முத்திரை வரி	180	200	181	263	305	362	300	266	569
நீதிமன்ற தண்டப்பணம்	104	75	86	99	112	125	121	129	127
கிழக்கு மாகாணம்									
முத்திரை வரி	-	-	0.3	110	133	0.5	260.0	265	319
நீதிமன்ற தண்டப்பணம்	-	-	-	69	74	72	75	130	163
மொத்தம்									
முத்திரை வரி	5,767	5,837	5,225	6,714	9,304	10,096	10,559	14,188	17,854
நீதிமன்ற தண்டப்பணம்	1,195	991	1,132	1,588	1,591	1,907	1,774	1,841	1,777

மூலம்: நிதி ஆணைக்குழு

பின் இணைப்பு vii

மாகாண வருமானம் 2011-2015

மாகாணம்	2011*			2012*			2013*			2014*			2015		
	இலக்கு	மாற்றல்கள்	மாற்றல்களின் சதவீதம்												
மேல்	23,481	24,958	106	25,731	26,353	102	28,690	25,522	89	32860	31,092	95	32,635	34,809	107
மத்தி	3,650	4,192	115	5,040	4,203	83	5,261	4,344	83	5630	5,229	93	5,645	6,027	107
தென்	3,505	3,837	109	4,681	4,671	100	5,279	4,479	85	5895	5,274	89	5,927	5,914	100
வடக்கு	-	1,268		1,772	1,556	88	2,088	1,529	73	2375	1,866	79	2,323	2,232	96
வடமேல்	3,738	4,371	117	4,968	4,882	98	5,593	4,699	84	6110	5,720	94	6,175	6,384	103
வட மத்தி	1,418	2,087	147	2,237	2,510	112	2,601	2,326	89	2930	2,596	89	2,935	2,818	96
ஊவா	1,236	1,779	144	2,136	2,169	102	2,489	2,109	85	2605	2,437	94	2,605	2,727	105
சப்ரகமுவ	1,982	2,300	116	2,507	2,616	104	2,840	2,474	87	3185	2,834	89	3,040	3,381	111
கிழக்கு	1,059	1,713	162	2,236	1,721	77	2,571	2,205	86	2735	2,368	87	2,715	2,705	100
மொத்தம்	40,069	46,505	116	51,308	50,681	99	57,412	49,686	87	64,325	59,417	92	64,000	66,997	105

குறிப்பு: அரசாங்க மாற்றல்கள் உள்ளடங்கலாக

மூலம்: நிதி ஆணைக்குழு

பின் இணைப்பு viii

மாகாண அடிப்படையில் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளின் அடைவு மட்டம்											
இலக்கு	அடிப்படை வரும் → அடையப்பட வேண்டிய வரும்			அடையப்பட்டது		அடைந்தது போன்று உள்ளது		இலக்கிறுள் காணப்படுகின்றது		இலக்கைவிட்டு விலகிக் காணப்படுகின்றது	
	குறிக்காட்டி	மேல்	மத்தி	தென்	வடக்கு	கிழக்கு	வடமேல்	வடமத்தி	ஊவா	சப்ரகமுவ	இலங்கை
மோசமான வறுமையை மற்றும் பட்டினியை ஒழித்தல்	தலைக்குரிய வறுமை விகிதம்										
	1990/91 - 2012/13	19.1 → 2.0	30.7 → 6.6	30.2 → 7.7	NA -10.9	NA -11	25.6 → 6.0	24.5 → 7.5	31.9 → 15.4	31 → 8.8	26.1 → 6.7
	வறுமை இடைவெளி சுட்டி										
	1990/91 - 2012/13	4.1 → 0.4	6.7 → 1.0	6.3 → 1.4	NA → 2.3	NA → 2.1	5.3 → 1.1	4.3 → 1	6.8 → 2.6	7 → 1.5	5.6 → 1.2
அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை பெற்றுக் கொடுத்தல்	மிகவும் வறியவர்கள் 20 சத வீதமானோர் பெற்றுக் கொள்ளும் வருமானத்தின் சத வீதம்										
	2006/07 - 2012/13	4.8 → 5	4.3 → 5	5.4 → 5.2	NA → 3.8	4.9 → 4.2	4.5 → 4.4	4.9 → 5.5	4.6 → 4.1	5 → 5.1	4.6 → 4.5
	6-14 வயது வரையான பிள்ளைகளில் பாடசாலை செல்வாரின் சத வீதம்										
அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை பெற்றுக் கொடுத்தல்	2012/13	94.1	94.7	94.1	93.9	96.2	95.0	93.5	94.0	94.2	94.4
	15-24 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் கல்வியறிவு வீதம்										
	2001-2012	96.2 → 99.1	94.9 → 98.9	96.0 → 98.9	NA → 99.1	NA → 97.1	93.4 → 98.6	95.8 → 97.2	94.1 → 96.9	94.8 → 98.4	95.6 → 98.5
பால் சமத்துவத்தை மேம்படுத்துவதும் மகளிர் வலுவூட்டலும்	1ஆம் வகுப்பு கல்வியை ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பினை அடையும் மாணவர்களின் விகிதம் - 2013										
	ஆண்	100.0	98.4	98.48	100.06	98	98.5	100	97.7	97.77	98.86
	பெண்	99.8	97.8	97.34	99.55	97.9	98.1	99	96.37	97.16	98.27
	விவசாயல்லா துறைகளில் தொழில் செய்யும் பெண்களின் சத வீதம்										
சிறுவர் மரண விகிதத்தைக் குறைத்தல்	1993-2012	30.8 → 23.4	29.9 → 22.5	35 → 21.8	NA → 18	NA → 14.5	26.7 → 20.2	39.5 → 18.9	27.2 → 20.5	29.2 → 20.4	30.8 → 21.4
	சிக் மரண வீதம்										
	1990-2009	20.7 → 10.7	24.9 → 11.6	15.1 → 9.0	8.5 → 16.2	9.3 → 7.9	19.2 → 8.5	16.6 → 10.9	11.9 → 5.8	19.8 → 6.7	17.7 → 9.7
தாய் சேய் நலன்களை மேம்படுத்துதல்	5 வயதுக்கு கீழான இறப்பு வீதம்										
	1990-2009	24.4 → 12.9	31.3 → 13.6	18.5 → 10.9	11.5 → 29.9	15.5 → 10.5	23.7 → 9.8	20.8 → 13.2	17.3 → 7.7	24.2 → 7.2	22.2 → 12.1
சனத்தொகையில் தினம் எரிபொருள்களைப் பயன்படுத்தும் விகிதம்	பிரசவத்தின் போது தாய் மரண வீதம்										
	1990-2009	24.4 → 12.9	31.3 → 13.6	18.5 → 10.9	11.5 → 29.9	15.5 → 10.5	23.7 → 9.8	20.8 → 13.2	17.3 → 7.7	24.2 → 7.2	22.2 → 12.1
	சனத்தொகையில் தினம் எரிபொருள்களைப் பயன்படுத்தும் விகிதம்										
கூழல் நிலைபெற்றுத் தன்மையை உறுதிப்படுத்தல்	2006/07 - 2012/13	56.9 → 53.0	87.1 → 84.3	86.4 → 85.3	NA → 87.3	73.1 → 77.5	92.4 → 92.5	93.6 → 94.8	94.8 → 95.2	93.3 → 91.6	79.5 → 78.5
	பாதுகாப்பான குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய குடித் தொகுதிகளின் சத வீதம்										
	1994 - 2012/13	83.7 → 97.1	74.1 → 77.6	63.9 → 88.2	NA → 95.1	NA → 97.2	75.4 → 92.9	69.3 → 93.4	57.9 → 74.8	54.1 → 80.3	72 → 89.7
அபிவிருத்திக்கு அவசியமான சர்வதேச ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்தல்	கணினியைக் கொண்டுள்ள குடித்தொகுதிகளின் சத வீதம்										
	2004 - 2015	8.4 → 38.7	3.3 → 23	2.1 → 20	1.9 → 19	1.3 → 12.8	3.1 → 21.7	1.3 → 20.3	0.4 → 10.9	2 → 18.1	3.8 → 24.6

குறப்பு: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சினால் பிரசுரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பின் இணைப்பு ix

மொத்தக் கொடைக்கான ஒதுக்கல் மற்றும் விடுவிக்கப்பட்ட நிதி 2008-2015

(ரூபா மில்லியன்)

மாகாணம்	2008		2009		2010		2011		2012		2013		2014		2015	
	ஒதுக்கம்	விடுவிக்கப்பட்டது														
மேல்	6,500	6,020	2,923	2,749	6,100	6,100	7,170	8,979	9,011	8,894	8,502	9,691	11,699	11,699	18,842	18,842
மத்தி	12,950	11,937	12,526	12,487	13,000	13,000	13,270	13,697	13,763	13,049	14,864	15,687	17,917	17,917	23,542	23,542
தென்	10,200	9,607	10,299	10,085	10,500	10,500	11,172	11,760	11,803	11,907	12,908	13,586	15,785	15,785	21,459	21,459
வடக்கு	8,100	7,517	8,349	7,963	8,400	8,700	9,153	9,318	8,557	8,500	10,075	10,795	12,642	12,642	16,267	16,268
வடமேல்	12,500	11,500	12,294	11,868	12,300	12,299	12,656	13,018	12,651	11,921	14,118	14,846	16,413	16,413	21,705	21,634
வட மத்தி	6,500	6,068	6,550	6,513	7,300	7,300	7,366	7,596	7,005	6,776	7,346	7,765	10,595	10,595	13,616	13,616
ஊவா	8,250	7,684	7,907	7,807	8,300	8,300	8,948	8,948	9,459	9,032	10,263	10,758	12,500	12,500	16,237	16,237
சப்ரகமுவ	9,000	8,336	8,893	8,493	9,000	9,000	9,823	10,335	11,243	10,737	13,088	13,606	14,809	14,809	18,410	18,410
கிழக்கு	8,500	8,103	9,891	9,421	10,100	10,100	10,473	10,952	11,385	10,737	11,635	12,066	13,786	15,786	17,475	17,474
மொத்தம்	82,500	76,772	79,632	77,386	85,000	85,299	90,031	94,603	94,877	91,553	102,799	108,800	126,146	128,146	167,553	167,482

குறிப்பு: மேலதிக ஒதுக்கங்கள் உள்ளடங்கலாக

மூலம்: நிதி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை – 2013

மூலம்: மாகாண சபைகளுக்கு விடுவிக்கப்பட்ட முற்பணங்கள்

பின் இணைப்பு x

மொத்தக் கொடை நிதிக்கான சிபாரிசுகள் 2008 – 2015

(ரூபா மில்லியன்)

மாகாணம்	2008		2009		2010		2011		2012		2013		2014		2015	
	நிதி ஆணைக்குழு கிடைக்கப்பெற்ற து	அரசாங்க ஒதுக்கீடு	அரசாங்க ஒதுக்கீடு													
மேல்	6,500	6,500	1,923	1,923	6,100	6,100	7,170	7,170	9,011	9,011	8,502	8,502	11,234	11,590	15,993	18,842
மத்தி	12,950	12,950	12,176	12,176	13,000	13,000	13,270	13,270	13,763	13,763	14,864	14,864	17,628	17,752	22,304	23,542
தென்	10,200	10,200	10,298	10,298	10,500	10,500	11,172	11,172	11,803	11,803	12,908	12,908	15,511	15,641	20,333	21,459
வடக்கு	8,100	8,100	8,349	8,349	8,400	8,400	9,153	9,153	8,557	8,557	10,075	10,075	12,552	12,058	15,598	16,267
வடமேல்	12,500	12,500	12,294	12,294	12,300	12,300	12,656	12,656	12,651	12,651	14,118	14,118	13,595	16,253	21,302	21,705
வட மத்தி	6,500	6,500	6,270	6,270	7,300	7,300	7,386	7,386	7,005	7,005	7,346	7,346	16,413	10,456	13,262	13,616
ஊவா	8,250	8,250	7,907	7,907	8,300	8,300	8,897	8,897	9,459	9,459	10,263	10,263	10,436	11,698	15,503	16,237
சப்ரகமுவ	9,500	9,000	8,893	8,893	9,000	9,000	9,823	9,823	11,243	11,243	13,088	13,088	12,312	14,660	18,196	18,410
கிழக்கு	8,500	8,500	9,891	9,891	10,100	10,100	10,473	10,473	11,385	11,385	11,635	11,635	14,606	13,463	16,896	17,475
மொத்தம்	83,000	82,500	78,001	78,001	85,000	85,000	90,000	90,000	94,877	94,877	102,799	102,799	124,287	123,571	159,387	167,553

குறிப்பு: மேலதிக ஒதுக்கங்கள் உட்பட

மூலம்: ஆண்டறிக்கை 2013 நிதி ஆணைக்குழு

மூலம்: 2015 நிதி ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டது.

மூலம்: 2015இல் மாகாண சபைகளுக்கு விடுவிக்கப்பட்ட முற்பணம்

பின் இணைப்பு xi

மாகாணங்களின் மொத்த ஆளணி 2008 - 2015

மாகாணம்	2008	2009	2010	2011	2012	2013	2014	2015
மேல்	52,037	51,979	52,402	52,133	53,288	56,067	54,074	55,962
மத்தி	40,281	40,745	39,910	41,311	39,849	39,284	39,775	41,494
தென்	36,908	35,398	35,365	35,509	35,390	34,785	35,950	38,936
வடக்கு	16,453	23,599	23,607	24,146	23,679	24,485	27,061	26,631
வடமேல்	39,114	38,370	38,370	38,499	38,269	41,031	38,740	39,481
வட மத்தி	23,816	22,689	23,214	21,613	21,316	20,483	21,316	22,934
ஊவா	24,690	25,104	28,287	27,940	27,354	26,926	27,133	26,176
சப்ரகமுவ	27,505	29,271	27,166	27,723	28,068	29,038	31,239	30,364
கிழக்கு	29,358	29,559	29,341	29,906	29,559	29,534	28,884	30,125
மொத்தம்	290,162	296,714	297,662	298,780	296,772	301,633	304,172	312,103

மூலம்: மாகாணங்களின் வரவு செலவுத்திட்ட மதிப்பீடு மற்றும் நிதி ஆணைக்குழு குறிப்பு: வெற்றிடமாகவுள்ள ஆளணி உட்பட.

பின் இணைப்பு xii

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட பதவியணி

மாகாணம்	2013.01.31	2015.05.26
மேல்	60658	60994
மத்தி	44888	45372
தென்	41841	42769
வடக்கு	28101	29515
வடமேல்	42944	47558
வட மத்தி	26783	27211
ஊவா	29170	32102
சப்ரகமுவ	31178	33318
கிழக்கு	30927	32336
மொத்தம்	336490	351175

மூலம்: முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பதவியணி மீளாய்வுப் புத்தகம்.

பின் இணைப்பு xiii

பிரமான அடிப்படைக் கொடை 2008 – 2015

(ரூபா மில்லியன்)

மாகாணம்	2008						2009					
	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%	உண்மையாக விடுவிக்கப்பட்டது	%	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%	உண்மையாக விடுவிக்கப்பட்டது	%
மேல்	930.00	22.22	2,906.18	51.61	126.59	5.50	509.69	14.36	3,551.29	44.12	375.00	16.48
மத்தி	570.10	13.62	422.88	7.51	335.23	14.55	446.42	12.58	559.21	6.95	306.35	13.46
தென்	610.10	14.58	559.39	9.93	309.62	13.44	425.99	12.00	375.00	4.66	230.00	10.11
வடக்கு	260.40	6.22	250.18	4.44	185.00	8.03	331.62	9.34	277.46	3.45	240.78	10.58
வடமேல்	488.30	11.67	396.28	7.04	301.46	13.09	369.63	10.41	287.58	3.57	272.10	11.96
வட மத்தி	259.50	6.20	252.44	4.48	202.46	8.79	296.84	8.36	314.61	3.91	136.60	6.00
ஊவா	271.60	6.49	190.11	3.38	185.00	8.03	372.63	10.50	2,071.26	25.73	206.30	9.07
சப்ரகமுவ	451.10	10.78	340.07	6.04	317.26	13.77	415.63	11.71	368.72	4.58	311.49	13.69
கிழக்கு	344.10	8.22	313.62	5.57	340.88	14.80	381.50	10.75	244.44	3.04	197.00	8.66
மொத்தம்	4,185.20	100.00	5,631.15	100.00	2,303.50	100.00	3,549.95	100.00	8,049.57	100.00	2,275.62	100.00

பிரமான அடிப்படைக் கொடை 2008 – 2015

மாகாணம்	2010						2011					
	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%	உண்மையான செலவுகளை விட அதிகப்ப	%	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%	உண்மையான செலவுகளை விட அதிகப்ப	%
மேல்	450.00	14.63	3,120.04	40.29	382.50	14.65	700.00	16.83	2,939.94	42.60	660.00	17.12
மத்தி	410.00	13.33	579.64	7.48	307.50	11.77	375.00	9.01	439.70	6.37	337.30	8.75
தென்	350.00	11.38	1,272.27	16.43	297.50	11.39	325.00	7.81	727.00	10.53	292.00	7.57
வடக்கு	300.00	9.76	299.43	3.87	255.00	9.76	275.00	6.61	261.80	3.79	247.33	6.42
வடமேல்	300.00	9.76	279.78	3.61	255.00	9.76	300.00	7.21	287.38	4.16	270.00	7.00
வட மத்தி	260.00	8.46	402.71	5.20	260.00	9.96	1,300.00	31.25	1,338.70	19.40	1,277.00	33.13
ஊவா	300.00	9.76	1,156.95	14.94	255.00	9.76	300.00	7.21	356.80	5.17	240.00	6.23
சப்ரகமுவ	380.00	12.36	366.81	4.74	323.00	12.37	335.00	8.05	321.41	4.66	301.33	7.82
கிழக்கு	325.00	10.57	266.59	3.44	276.25	10.58	250.00	6.01	229.33	3.32	230.00	5.97
மொத்தம்	3,075.00	100.00	7,744.22	100.00	2,611.75	100.00	4,160.00	100.00	6,902.06	100.00	3,854.96	100.00

பிரமான அடிப்படைக் கொடை 2008 – 2015

மாகாணம்	2012						2013					
	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%	உண்மையாக விடுவிக்கப்பட்டது	%	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%	உண்மையாக விடுவிக்கப்பட்டது	%
மேல்	427.00	14.12	5,465.52	54.41	180.41	6.31	370.00	15.48	5,055.00	62.18	370.00	16.34
மத்தி	400.00	13.22	359.27	3.58	218.40	7.64	321.00	13.43	314.00	3.86	192.60	8.51
தென்	347.00	11.47	687.79	6.85	189.46	6.63	295.00	12.34	479.00	5.89	177.00	7.82
வடக்கு	294.00	9.72	208.92	2.08	160.52	5.61	195.00	8.16	194.00	2.39	195.00	8.61
வடமேல்	320.00	10.58	180.61	1.80	174.72	6.11	270.00	11.30	246.00	3.03	162.00	7.16
வட மத்தி	293.00	9.69	272.84	2.72	1,420.00	49.67	230.00	9.62	1,011.00	12.44	742.00	32.77
ஊவா	320.00	10.58	2,227.09	22.17	174.72	6.11	240.00	10.04	416.00	5.12	144.00	6.36
சப்ரகமுவ	357.00	11.80	291.96	2.91	194.92	6.82	252.00	10.54	239.00	2.94	151.20	6.68
கிழக்கு	267.00	8.83	350.89	3.49	145.78	5.10	217.00	9.08	175.00	2.15	130.20	5.75
மொத்தம்	3,025.00	100.00	10,044.87	100.00	2,858.93	100.00	2,390.00	100.00	8,129.00	100.00	2,264.00	100.00

பிரமான அடிப்படைக் கொடை 2008 – 2015

மாகாணம்	2014						2015					
	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%	உண்மையாக விடுவிக்கப்பட்டது	%	சிபாரிசு செய்யப்பட்டது	%	உண்மையான செலவு	%		
மேல்	925.00	23.87	5,857.00	56.76	292.50	13.42	525.00	13.87	314.51	6.90		
மத்தி	430.00	11.10	382.00	3.70	129.00	5.92	500.00	13.21	382.00	8.38		
தென்	380.00	9.81	1,046.00	10.14	255.00	11.70	385.00	10.17	766.17	16.80		
வடக்கு	280.00	7.23	391.00	3.79	280.00	12.84	400.00	10.57	379.23	8.32		
வடமேல்	504.50	13.02	506.00	4.90	290.00	13.30	425.00	11.23	158.06	3.47		
வட மத்தி	350.00	9.03	867.00	8.40	192.50	8.83	375.00	9.91	1,056.27	23.16		
ஊவா	330.00	8.52	410.00	3.97	179.00	8.21	375.00	9.91	463.80	10.17		
சப்ரகமுவ	335.00	8.65	534.00	5.18	335.00	15.37	400.00	10.57	686.00	15.04		
கிழக்கு	340.00	8.78	325.00	3.15	227.00	10.41	400.00	10.57	354.12	7.77		
மொத்தம்	3,874.50	100.00	10,318.00	100.00	2,180.00	100.00	3,785.00	100.00	4,560.16	100.00		

பின் இணைப்பு xiv

மாகாணம் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி *கொடை - 2015*

இல.	துறை	மேல்	மத்தி	தென்	வடக்கு	கிழக்கு	வடமேல்	வடமத்தி	ஊவா	சப்ரகமுவ	மொத்தம்
1	வீதிகள்										
	1.1 மாகாண வீதிகள்	405	291	240	136	70	286	187	232	251	2,098
	1.2 பெருந்தோட்ட வீதிகள்	22	32	25	-	-	-	-	34	23	136
2	போக்குவரத்து	27	24	22	21	26	14	12	18	19	183
3	காணி	5	5	5	5	5	5	5	5	5	45
4	கல்வி	212	201	181	278	208	212	184	229	226	1,931
5	மருத்துவம் (மேற்கத்தேய)	194	190	170	278	208	165	149	182	196	1,732
6	சுதேச மருத்துவம்	26	23	35	39	38	33	36	35	32	297
7	விளையாட்டு	16	17	14	19	18	14	14	18	18	148
8	உள்ளூராட்சி மன்றங்கள்										
	8.1 உள்ளூராட்சி மன்ற பாதைகள்	155	139	170	74	69	107	82	101	104	1,001
	8.2 வாராந்த சந்தைகள்	15	14	14	23	16	20	16	14	16	148
	8.3 சமூக குடிநீர் நிகழ்ச்சித்திட்டங்கள்	8	14	9	15	10	12	10	9	10	97
	8.4 தகண அறைகள்	15	15	15	15	15	15	15	15	15	135
	8.5 கழிவு முகாமைத்துவம்	40	24	25	22	18	17	18	18	18	200
	8.6 மாநகர சபைகளின் இயலளவை கட்டியெழுப்புதல்	1	1	1	1	1	1	1	1	1	9
9	சிறுவர் பராமரிப்பு	17	14	19	28	20	23	17	18	18	174
10	சமூக சேவைகள்	11	12	25	22	19	14	12	12	12	139
11	வீடமைப்பு	5	5	5	5	5	5	5	5	5	45
12	கலாசார மற்றும் மத விவகாரங்கள்	5	5	5	6	5	5	5	5	5	46
13	விவசாயம்	36	60	54	83	78	63	68	65	60	567
14	கால்நடைகள்	21	32	26	42	54	35	30	35	31	306
15	நண்நீர் மீன் வளர்ப்பு	6	7	11	21	18	20	14	12	6	115
16	நீர்ப்பாசணம்	22	24	32	42	48	46	103	40	25	382
17	கிராமிய அபிவிருத்தி	16	22	23	35	19	23	27	26	25	216
18	சிறு கைத்தொழில்	14	16	13	14	12	14	11	12	14	120
19	கிராமிய மின்சாரம்	10	15	11	6	6	8	5	9	9	79
20	கூட்டுறவு	5	5	4	6	5	5	5	5	5	45
21	சுற்றுலா	23	32	40	36	48	23	30	32	35	299
22	பிராந்திய அபிவிருத்தி	55	70	40	83	76	70	45	80	95	614
23	பின்தங்கிய மற்றும் தனிமையான கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டம்	50	66	56	70	60	55	69	68	71	565
24	நெகிழ்ச்சித் தொகையின் கீழான கருத்திட்டங்கள்	15	15	15	15	15	15	15	15	15	135
	மொத்தம்	1,452	1,390	1,305	1,440	1,190	1,325	1,190	1,350	1,365	12,007

மூலம்: நிதி ஆணைக்குழு